

കാഥര

ജൂൺലൈ 97
വിന്റെ രൂ.5



தாமரை சுந்தர விபாகம்

தனிப்பிரதி	ரூ. 5
ஆண்டுச்சுந்தரா	ரூ. 60
வெளிநாடு	
(இந்திய ரூபாயில்)	
தனியிதழ்	ரூ. 25
ஆண்டுச்சுந்தரா	ரூ. 300
ஆயுள் சுந்தரா	ரூ. 5000

விளம்பரக் கட்டணம்

பின் அட்டை (பல வண்ணத்தில்)	ரூ. 6,000
பின் அட்டை	ரூ. 5,000
உள் அட்டை	ரூ. 2,000
ஒரு பக்கம்	ரூ. 1,000

'தாமரை'

"பாலன் இல்லம்"

19, செவாலியே சீவாஜி

கணோசன் சாலை,

தி.நகர், சென்னை-600 017.

(தொலைபேசி.4347689)

தாமரை

- மலர்: 38, இதழ்: 11
ஜூலை '97
- நிறுவக ஆசிரியர்:
ப.ஜி.வாணந்தம்
- ஆசிரியர்:
ப.மாணிக்கம்
- பொறுப்பாசிரியர்:
சி.மகேந்திரன்
- ஜனசக்தி அச்சகம், 161-பிரகாசம் சாலை, சென்னை-108 என்ற முகவரியிலிருந்து அச்சிட்டு வெளியிடுபவர்: எஸ்.எஸ்.தியாகராஜன்
- தொடர்பு முகவரி:
தாமரை
19, செவாலியே சிவாஜி
கலோசன் சாலை,
தி.நகர், சென்னை-17.
தொ.பே.434 7689

கட்டுரை

க. சிவந்தமரி
அருண்மொழி
முங்கணியன்

கதை

பிரமஞ்சன்
பா. செய்யிரகாஸம்

கவிதை

அபிவுழி
டி.பி.சுரீரா

விமர்சனம்

அ. சிவக்கண்ணன்
எஸ்.நோதாநி
கவிதாபாரி

மொழிபெயர்ப்பு


சிறாவெங்கி

ஒவியம்

தட்சிணாமுந்தி
பிரான்ட் மியூது
போல் மியூது

முகப்பு

நேவதை படத்தில் நசர்
மிழ்ர்பதம்: ப்ரா. ஸ்ரீ மியூது



சாதியிடம்

பேச்கிறது

வர்க்கம்

நான்

இயக்கம்

நி

கும்பல்

□

நான்

போர்

நி

கலவரம்

□

நான்காயம்

நி

சிரங்கு

□

நான்

நாய்

நீ ஒநாய்

□

நான்

அபுபுக்கான்

நெருப்பு

நி

குடிசைக்கான

நி

நான்

கறுப்புக்கான்

சிவப்பு

நி

சிவப்புக்கான

பிழைப்பு

□

நி

எரிவதற்குச்

சம்மதமெனில்

என்னை

உரசிக்.

கொள்!

அறிவுமதி

பிள்ளை கல்வியினால்

நமது இலக்கியப் பண்பாட்டிற் கம்பன்

இன்று கம்பனெந் தளமாகக் கொண்டு சமூக வியாபகம் பெறுவதும், சமூக வியாபகத்துக்குக் கம்பனை ஒரு வலுவான புணையாகக் கொள்வதும் தமிழ்சூறும் நல்லுலகத்தில் காணப்படும் ஒரு சமூக இலக்கிய முறைமையாகும். முருகப்பா முதல் சா.கணேசன் வரை, ஜஸ்டிஸ் மகராஜன் முதல் ஜஸ்டிஸ் இஸ்மாயில் வரை, ஜீவானந்தம் முதல் கருத்திருமன் வரை பலரை இச்செல்நெறிக்கு உதாரணமாகக் காட்டலாம். காரைக்குடி, சென்னை, கோவை முதலான இடங்களிலுள்ள கம்பன் கழக முக்கிய ஸ்தர்களின் சமூகப் பின்புலங்களை நோக்கும் பொழுது இவ்வுண்மை புலனாகும். நிச்சயமாகக் கம்பரணாரிடம் பெருமையுடைத்து இந்தப் பெருமை தமிழ் இலக்கியப் பண்பாட்டில் அவன் பெறும் இடத்தின் வழியாக வருவதாகும்.

கம்பனை தமிழின் மிகச் சிறந்த கவிஞராக, இளங்கோ முதல் காணப்படும் தொடர் நிலைச் செய்யுட் பாரம்பரியத்தின் இலக்கியக் கொடுமூடியாகக் கொள்ளும் மரபு உண்டு. இந்திய மொழி இலக்கியங்கள் பற்றிய ஆழமான அறிவும், நெருங்கிய பரிச்சயமுமுடைய ஜோர்ஜ் ஹாற்றும் வைஹன்ஸ் வைஹல்பிற்கூம், கம்பன் இந்தியாவின் மிகச் சிறந்த கவிஞராக என்னப்படத்தக்கவன் என்பர். அதாவது தமிழிலக்கியத்தின்

கார்த்திகேச சிவத்தம்பி

கலிதைவளாழுமத்துக்கு எடுத்துக் காட்டாக அமைபவன் எனப் போற்றப்படுவன். அவன் நமது இலக்கியப் பண்பாட்டிற் பெறும் முக்கியத்துவம் மிகப் பெரியதாகும்.

இக்கட்டத்தில் 'இலக்கியப் பண்பாடு' என்பது யாது என்பது பற்றிய தெளிவு இருத்தல் அவசியமாகும்.

"இலக்கியம் தொடர்பாக நம் மிடையே நிலவுகின்ற நம்பிக்கைகள், நடைமுறைகள், பெறுமானங்கள் ஆகியவற்றின் தொகுதிதான் இலக்கியப் பண்பாடு (Literary culture). நமது சமூகத்தின் பல்வேறு சமூக மட்டங்களிலும் இலக்கியம் தொழிற்படுகின்ற முறைமை, யார், எவற்றை, எப்படிச் சொல்கிறார்கள், இவற்றின் நுகர்வு எவ்வாறு நிகழ்கிறது. இந்த இலக்கிய முயற்சிகள், தொழிற்பாடுகள் எத்தகைய கருத்துநிலைத் தேவைகளை நிறைவேற்றி கிள்ளனமுதலியனவற்றை அறிதல் இலக்கியப் பண்பாட்டு ஆய்வினுள் வரும்.

இவ்வாறு நோக்கும் பொழுது இலக்கியத்தைச் சமூக பண்பாட்டு நடைமுறையாகக் காணும் தெளிவு ஏற்படும். இந்தத் தெளிவு ஏற்படும் பொழுது, எமது இலக்கிய நிகழ்ச்சிகள் / நிகழ்வுகளின்தன்மைகளும் முக்கியத்துவமும் புலனாகும்.

கம்பன் பற்றிய இத்தகைய ஒரு பார்வை, வையாபுரிப்பிள்ளையின் கட்டுரையொன்றில் உள்ளது. 'கம்பனைக் கற்கும் நெறிகள்' என்ற தலைப்புள்ள அக்கட்டுரை, அவற்று 'கம்பன் காலியம்' கட்டுரைத் தொகுதி யிலுள்ளது (தமிழர் பண்பாடு கம்பன் காலியம் - பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம் - ஜந்தாம் தொகுதி - சென்னை 1993). அக்கட்டுரையில் அவர் மூன்று பிரதான கற்கை முறைகளை இனங்கள்கண்டு, அவை ஒவ்வொன்றின் கீழும் சில உபபிரிவுகளைக் கண்டார்.

மாபுநிலை அணுகுமுறைகள்

காலேகஷப்முறை
பண்டித முறை
தர்க்க முறை
அலங்கார முறை
(பிரசங்க முறை)

நவீன அணுகுமுறைகள் -

ஆராய்ச்சி
ஜாதிச் சூழ்ச்சி முறை
பொய் மெய்
தத்துவார்த்த முறை
இலக்கிய நய முறை -
சித்திரமுறை
ரஸிக முறை
உளநால் முறை
பொருள்கோள் முறை.

வையாபுரிப்பிள்ளை இந்த வெல்வேறு முறைமைகளை எடுத்துக்கூறியுள்ள முறை மையில், ஒன்றுக்குள் மற்றது வரல், போன்ற சில இயல்புகளை காணலாம். ஆனால் இன்று நாம் முற்றிலும் புலமை நிலைப்பட்ட ஓர் அனுகுநெறியின் கம்பன் பயிலப்படுவதிற் காணப்படும் பல்வேறு போக்குகளையும் அவற்றின் இலக்கிய - சமூக - அரசியல் - கருத்துநிலை முக்கியத் துவங்களையும் சற்று வெளிப் படையாகவே எடுத்து நோக்கலாம்.

கம்பன் கற்கப்படும் / பிரசித்தப் படுத்தப்படும் முறைமைகளை ஆராய்கின்ற பொழுது, வரன் முறையான வகைப்படுத்தலிலும் பார்க்க அனுகு முறை மட்டங்கள் (levels of approach) எனக் கொள்வது பொருத்தமானதாக விருக்கும். ஏனெனில் வகைப் படுத்தும் பொழுது, பண்பு ஊடாட்டங்கள் (ஒன்றின் தன்மை இன்னொன்றிலும் காணப்படுதல்) சிக்கலைத் தரலாம். மட்டங்கள் (level) எனும் பொழுது ஓர் அனுகுமுறை நெகிழ்ச்சிஉண்டு.

முதல் மட்டத்தில் எடுத்துக் கூறப்படத்தக்கது அதன் கரண நிலை முக்கியத்துவமாகும். வைஷ் ணவர்களிடையே இராமாயணத்துக்கு ஒரு மதநிலை முக்கியத் துவம் உண்டு. அதாவது வைணவர்கள் இராமாயணத்தைத்

தமது 'பாராயண' நூலாகக் கொள்பவர். அந்த அனுகுமுறையில், பக்தருக்கு ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் சிக்கலைன் தன்மைக்கேற்ப, அந்தச் சிக்கலுக்குச் சமமான தாகவுள்ள இராமாயணக் கதைக் கூட்டத்தினை இனங் கண்டு (சிதைசிறையிருப்பது போன்றோ, அல்லது சடாயு துண்பப்படுவது போன்றோ இந்தப் பக்தரும் ஒரு சீரம் தசையிலிருத்தல்) அந்தக் கூட்டத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காகக் குறிப்பிட்ட பகுதியினை மீள வாசித்தல்/படித்தல் இதன்நடைமுறையாம். இத்தகைய கம்பராமாயணப் பாராயண நூல்களை லிட்டில் ஃபிளாவர் கம்பெனி வெளியிட்டுள்ளது. அந்த மட்டத்தில் அது சைவர்கள் பெரிய புராணத்தையோ, கத்தர் அலங்காரத்தையோபயன்படுத்துகின்றது போன்ற ஒரு பயன்பாடாகும். அந்நிலையில் அது ஒரு இலக்கிய பாடமாக (literary text)ப் போற்றப்படுவதிலும் பார்க்க வழிபாட்டு வாசகமாக (பாடமாக) (liturgical text)ப் போற்றப்படுகின்றது. வடமொழி தெரிந்தோர் வால்மீகியின் சுலோகங்களையும் தமிழ்மொழி தெரிந்தோர்கம்பனது இராமாயணச் செய்யுள்களையும் இடம் நோக்கிப் பாடும் மரபு உண்டு.

இதற்கு அடுத்த பயில்வு மட்டமாகக் கொள்ளத்தக்கது "ரஸிக" முறையாகும். இந்த முறைமையின் அடிப்படை

எடுகோளாக அமைவது, கம்பனின் கவிதா மேதாவிலாசம் பற்றிய எண்ணக்கருவாகும். அந்த நுணுக்கங்களை நாமாகத் தேடிய நிந்து கொள்ள வேண்டுமென்பது இந்தப்பயில் முறையின் இலக்காகும். சமயச்சார்பற்ற இலக்கிய நயப்பு முறைமையில் இது பிரதானப்படுகின்ற தெளினும், உண்மையில் மதநிலையில் (அதாவது மக்களின் நம்பிக்கை நிலையில்) சத்கதாகாலேட்சப மரபு முறைமையாகும். இதனைத் தான் க.நா.சு.கதை கேட்கும் முறைமை என்றார்.

இந்த ரசனை மரபு, வர்க்க இயல்புகள் காரணமாக, ரசனையைத் தன்னுள் முடிந்த முடிபாகக் கொள்கின்ற ஒரு கூட்டத்தினர் மட்டத்திற் பெருமதி ப்புப் பெற்றது. டி.கே. சிதம்பர நாத முதலியாரை இந்த ரசிகமரபின் மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்வார்கள். மேனாட்டாட்சி முறை/அதிகார முறை தந்த வாய்ப்பான பதவிகளிலிருந்த வர்களைப் பெரும்பான்மை கொண்டிருந்த ரசனை மரபில், ஓரளவு, மிகக் நாசுக்கான முறையில் ஆங்கிலப் பண்பாட்டு எதிர்ப்புவாதமும் இருந்தது “எந்த இங்கிலீஷ் புலவனால் இப்படிக் கம்பன் போல எடுத்துச் சொல்ல முடியும்” என்ற தொனிப்பட்ட ரசனை அதற்குள் தொக்கிநின்றது.

கதாகாலேட்ச மரபும் அதன் மத்தியத்திற் வர்க்க வெளிப்பாடான

ரசனை மரபும் இந்தப் பண்பாட்டின் வேர்களிலிருந்து வருபவேயே. இராமாயணம், மகாபாரதத்தை இதிகாசங்களாகக் கொள்கின்ற (இவ்வாறு நிகழ்ந்தது - இதிஹாச) மரபினுள் வேர்கொண்டவையே. ஆனால் இந்த இலக்கிய ரசனை இந்த இதி காசத்துடன் மாத்திரம் நின்று விடாமல் மற்றைய கவிச்சவையுள்ள தமிழிலக்ஷியங்களையும் (கலிங்கத்துப் பரணி, முத்தொள்ளாயிரம்) தன்னுள்ளடக்கிற்று.

இந்த இரசனை மரபின் சமூக முக்கியத்துவம் காரணமாக, இந்த இரசனைக் குழுக்கள் சில பாரம் பரிய தமிழ்நூர்களுக்கும், ஆங்கில- தமிழ் ஒப்பியலறிவுள்ள அறிஞர்களுக்கும் இடம் கொடுக்கும் நுகர்வு மட்டமாகவும், விளங்கிறது. (வித்து வான் சண்முகசந்தரம், அ.சீனிவாசராகவன், எஸ்.இராமச்சிருஷ்ணன் போன்றோர்.) இதனால் இலக்கியச்சவையுள்ளநூல்களை வரண் முறையாகக் கற்றோரும் இந்த வட்டத்தினுள் இடம் பெற்றனர். இத்தகைய ஒர் ஊடாட்டம். இந்த ரசனை மரபுக்கு ஒரு சமூக- இலக்கிய வலிமையை வழங்கிற்று.

கம்பராமாயணம் பற்றிய இன்னொரு பயில்வு மட்டம் அரசியற் சார்புடையதாகும். இதனை ஓரளவுக்கு இருதுருவப்படுத்திப் பார்க்கலாம். ஒரு முனையில்,

ஆரிய-தீராவிடக்கருத்து நிலை ஊக்குவித்த வாசிப்பு வழி வந்த வட மொழி இதிகாச குறிப்பாக-இராமாயண - கண்டனமாகும். இந்தக் கருத்து நிலை இராமாயணக்கதையை, வட ஆரியர்தென் தீராவிடரை அடக்கிய கதையாகவே கண்டது. அந்த நோக்கு அதற்குரிய இன்னொரு அரசியற் பரிமாணமான “பிராமண எதிர்ப்பு”க் கோஷமாக மாறிற்று. இராமாயணம் தமிழருக்கெதிராக நடந்த ஒரு சூழ்ச்சி என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. சோம சுந்தரபாரதி போன்ற பல அறிஞர் கள் கம்பராமாயணத்தை இவ்வாறு நோக்கினர். (1959 இல் இக்கட்டுரையாசிரியர் சோம சுந்தரபாரதியார் அவர்களை அவரது இல்லத்தீர் சந்தித்து உரையாடிய பொழுது அவர், கம்பன் தமிழின் சிறந்த புலவ னெனினும், அவன் ஆரியச்சூழ்ச் சிக்கு அகப்பட்டு போனவன் என்ற கருத்தையே கூறினார். பாரதியார் பற்றி அவர் கூறிய வையும் சுவாரசியமானவையாகும்.)

தனித்தமிழ் வாதத்துடன்கிளம் பிய இந்த நோக்கின் அரசியல் மயப்பாடுதான், எம்.ஆர். ராதா நடித்த (தீருவாரூர் தங்கராச எழு தீய) கீமாயணமும், அண்ணா துரைஎழுதிய கம்பரசமும்).

இராமாயணத்தையும், கம்பராமாயணத்தையும் தீராவிட கழக, தீராவிட முன்னேற்றக்

கழகங்களுக்கான அரசியல் தேவைகளுக்காக, “அரசியல் மயப்பாடுத்தீய பொழுது”, மறுமுனையில் இந்த இலக்கிய அரசியல் மயப்பாட்டை எதிர்த்த அரசியற் கொள்கையினர் (பொது வுடைமை இயக்கவாதிகள்) கம்பராமாயணத்தின் இந்தியப் பொது மையையும், கம்பனது இடது சாரித் தன்மையையும் வற்புறுத்தி னர். ஜீவானந்தம் இந்தப் போக்கிற்கான நல்ல உதாரணமாவார் இந்த வழியாகவே எஸ்.இராமசிறஞன் (எஸ்.ஆர்.கே.-பின்னர் கம்பனும் மில்டனும் எழுதியவர்) கம்பனது சிறப்பை எடுத்துப் பேசுபவர் ஆகிறார். தீருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற தொ.மு.சி.ரகுநாதனின் கம்பாடுபாட்டையும் இந்தப் பின்புலத் திலேயே பார்க்க வேண்டும். ரகுநாதனின் “கம்பன் என்காதலன்” எனும் கவிதை மிகச் சிறந்த ஒரு கவிதையாகும். எழுத்துத்துறையில் ஆரம்பகாலத்தில் இவரது “இரட்டையராக” விளங்கிய கு.அழகிரிசாமியும், இந்த வழியாகவே கம்பாடுபாட்டில் இறங்கினார். பின்னர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பற்றிய ஒரு சிறந்த நாடகத்தையும், அதற்குமேல் இராமாயணப் பதிப்பு ஒன்றையும் தந்தார் (அழகிரிசாமியின் கம்பராமாயணப் பதிப்பின் ஆட்டை தி.மு.க. வின் கொடிவர்ணாங்களான கறுப்பு-சிவப்பில்

அமைந்திருந்தது.)

இவ்வாறு கம்பன் பற்றிய திராவிட அரசியல் நோக்கினை எதிர்த்தோர் சில வேளைகளில் ரசனைக்கு முன் வினருடன் சேர்ந்தும், சில வேளைகளில் தனியே ஆராய்ச்சி நிலையில் நின்றும் தொழிற்பட்டனர்.

கம்பராமாயணத்தை பிராமண எதிர்ப்பு அரசியலுடன் பார்க்கும் நோக்கு வெற்றி பெறவில்லை என்றே கூற வேண்டும். கம்பராமாயணத்தின் சிறப்புக்களைப் பற்படும் பணியில் ஈடுபட்டவர்களுள்ளே பிராமணங்களும் உள்ளனர். ஆனால் கணிசமானவர்கள் செட்டிநாட்டவர்கள் என்பது ஒரு முக்கியமான சமூக பண்பாட்டு உண்மையாகும். நாட்டரசன் கோட்டையோடு கம்பனுக்கிருந்த உறவு மிக முக்கியமான வகையில் வலியுறுத்தப்பட்டது. காரைக்குடி கம்பன் சமூகத் தோற்றம் முதல் (சா.க.ணேசன்) சென்னைக்கம்பன் கழகம், யாழ்ப்பாண கம்பன் கழகம் (அலுவலாளர்கள் பட்டியலைப் பார்க்க) வரை, கம்பனின் “நிறுவன மயப்பாட்டில்” ஒரு சமூக அரசியல் ஊடுபாவாக ஓடு வதை அவதானிக்கலாம். தீருக்குறள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள முறைமைக்கும் கம்பராமாயணம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள முறைமைக்கும் உள்ள வேறுபாடுகளை உய்த்தறிந்து கொள்ளல் வேண்டும்.

எனவே தான் கம்பன் நிறுவன மயப்படுத்தப்பட்ட “மட்டம்” (Levels of institutionalization) மிக முக்கியமான ஒன்றாகும்.

இவ்வாறு கம்பன் நிறுவன மயப்படுத்தப்பட்டபொழுது, கம்பனது புகழ் மதச்சார்பற்ற நிலையில் பரப்பப்படுவதற்கா ((Secular publicization))கப் பல சுவாரசியமானங்கழிச்சிகள் இடம் பெறத் தொடங்கின பட்டி மன்றம், வழக்காடு மன்றம், சுழல்வாதம் எனப் பல்வேறு “மசிழ்வளிப்பு” முறைமைகள் புகுத்தப்பட்டன; பரப்பப் பட்டன.

கம்பன் பற்றிய ஆய்வுமட்ட அனுகுமுறையை இவற்றி வையும், இவற்றிலிருந்து வேறு பட்டும் காணலாம். கம்பன் பற்றிய ஆய்வுக்கண்ணோட்டங்கள் மேற்கொள்ள பார்வை மட்டங்களாலே தீர்மானிக்கப்பட்டுள்ளன எனினும், கம்பன் பற்றிய சில ஆய்வுகள் இவற்றிற்கு அப்பாலானவையாகவும் இருந்து வந்துள்ளன. குறிப்பாக கம்பனுக்கான சுத்தப்பதிப்பு முயற்சிகள் மிகச்சிறிய ஆய்வு நிலையிலேயே மேற்கொள்ளப் பட்டன என்பதை நாம் மறந்து விடலாகாது. இந்தத் துறையில் வையாபுரிபிள்ளையின் பங்கு மிகக் கணிசமானதாகும்.

கம்பன் பற்றிய ஆய்வு மட்டத் தொழிற் பாடுகளிலும் கூடச் சில

செல்நெறி வேறுபாடுகளை அவதானிக்கலாம்.

கம்பனது இலக்கியச் சிறப்பை மிகச் செம்மையான முறைமையில் வெளிக் கொணர்ந்த ஒப்பியல், விமர்சனவியல் ஆய்வுகளில் முக்கியம் பெறுவோரை ஒரு புறமாகவும் (வ.வே.சு.ஜெயர், எஸ். ஆர்.கே, முத்துசிவன், சீனிவாச ராகவன், பி.நி.ஆசார்யா, நாமக்கல் கலீஞர்) கால, பாட (Text) ஆராய்ச்சியாளர்களை ஒரு புறமாகவும் (வையாடுபிப் பிள்ளை, ராகவையங்கார், தெ.பொ.மீ. அ.ச.ஞானசம்பந்தன்) வைத்து நோக்கலாம். ஆனால் சற்று முன்னர் கூறியபடி, இவர்களுக்கும் இரசனை முறையாளர்களுக்கும் ஒரு தொடர்பு இருந்தது.

இக்கட்டத்தில் தி.மு.க.வின் கருத்து நிலைத் தாக்கங்களின் பின்னர் இதுகாசங்களுக்குப் புத்து யிரும், மக்கள் நிலை ஆர்வமும் ஏற்படுத்திய ராஜாஜியின் பங்கினை நாம் மறந்து விடக் கூடாது. வியாசர் ஸிருந்து, சக்கர வர்த்தித் திருமகன் என்னும் நூல்களின் வெளியீட்டு வரலாறும் விற்பனை வரலாறும் முக்கிய மானவை.

ஆங்கிலத்தில் வந்த கம்பன் ஆய்வுகள், கம்பன் பற்றிய தமிழ் நிலைக் கருத்தாடலில் (Discourse) அதிக முக்கியத்துவம் பெறாது போடுள்ளை ஒரு முக்கிய அம்ச

மாகும். உண்மையில் இத்துறையில் முன்னோடி முயற்சிகள் செய்தவர்கள் இருவராவர்களுவர் வ.வே.சு.ஜெயர் இவரது கம்பராமாயணம் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள் தில்லித் தமிழ்ச்சங்கத்தால் 1950ல் Kambaramayanam-A Study என்ற பெயரில் வெளிவந்தது. (இவ் விடயம் சம்பந்தமாக பெ.சு.மணி அவர்கள் அண்மையில் வ.வே.சு.ஜெயரும் கம்பராமாயண ஆராய்ச்சியும் என்பது பற்றி அரிய நூல் ஒன்றினை வெளியீட்டுள்ளார். இன்னொருவர் kamban and his Art என்று எழுதிய சி.பி. வெங்கடராமையர் ஆவர் (1926). இது கம்பன் பற்றி ஆங்கிலத்தில் வந்துள்ள மிக முக்கியமான நூல்களுள் ஒன்றாகும்.

கம்பராமாயணத்துக்கான ஆங்கிலமொழி பெயர்ப்புக்களுள் மிக உண்ணத்தாக அமைந்துள்ளது ஹர்ற்றும் (Hart) வைஃபிட்சுமி (Heifit) தந்துள்ள ஆரணிய காண்ட மொழிபெயர்ப்பாகும். The Forest Book of Kamba Ramayanam என்பது இதன் பெயர் (1988 கலேபோர்னியப் பல்கலைக் கழகம்)

இப்பின்புலத்திற் தான் ஈழத்திற் கம்பன் பயில்வு பற்றி நோக்குவதும் பலன்தரும்.

ஆறுமுக நாவலரைப் பொறுத்த வரையில் அவர்தமிழ்ப்

புலமை பற்றிப் பேசும் பொழுது “தமிழ் கற்கப்புகுஞ் சைவசமய கள்...” என்று தொடங்கி, அக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் “வைணவ சமயிகள் மேற் கூறப்பட்டனவற்றுள் சமய நூல்களோழிந்து ஒழிந்தவற்றையும் தங்கள் சுயசித் தாந்தங்களையும் கற்றறநிந்து அவைகளின் விதித்தபடி ஒழுகுக” என்று கூறு கிறாரே தலை, தாம் தரும் நூற்பட்டியலிற் கம்பராமாய ணத்தைச் சேர்த்துக் கொள்ள வில்லை.

அவர் அவ்வாறு சேர்க்க வில்லையெனினும், அவர் காலத் திலேயே அவர் மருகர் வித்து வசிரோன்மணி பொன்னம்பல பிள்ளை கம்பராமாயனப் பிரசங்கங்கள் நிகழ்த்தினார் என்பதும், அப்பிரசங்கங்கள் பெரிதும் போற்றப்பட்டனவென்றும் அறிகின் நோம்.

கம்பராமாயனப் பதிப்புக்களில் முக்கியமான இரண்டு பதிப்புக்கள் (பாலகாண்டம்கணக்சுந்தரம் பிள்ளை, குமார சாமிப்புலவர் பதிப்பு) ஈழத்தவர் களால் செய்யப் பட்டனவென்பதை வையாபுரி பிள்ளை கம்பன் காலியத்திற் குறிப்பிடுகிறார். கம்பராமாயனசுக்கப் பதிப்புக் களுள் அ.சே.சுந்தரராஜன் பதிப்பு முக்கியமானதாகும்.

நாவலர் இராமாயணத்தை தெத்து கூறவில்லையெனினும், நாவலர் பரம்பரையின் தலை

சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய பண்டிதமணி சி.கணபதி பிள்ளை கம்பனின் மிக உன்னத மான ரசிகர்களில் ஒருவராக விளங்கினார். கம்பராமாயனக் காட்சிகள் என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு மிகப்பிரசித்தமானது. இன்னொரு ஆசிரியக் கலாசாலை விரிவுரையாளரான பண்டிதர் பொன்.கிருஷ்ண பிள்ளையும் கம்பனைத் தமிழாசிரிய உலகுக்கு ரசனையுணர்வுடன் அறிமுகம் செய்துவைத்தார்.

கம்பன் பற்றிய ஈழத்தவர் நூல்களுள், கி.லெட்சுமணனின் கம்பனைது கதாபாத்திரங்கள் சிறப்புள்ள ஒன்றாகும். கம்பனைப்பற்றி இலக்கியக் கட்டுரை எழுதுவோருள் இன்று அகளங்கள் எடுத்துக்கூறப்படத்தக்கவர்.

நிறுவன ரீதியாகப் பார்க்கும் பொழுது 1960களில் யாழ்ப் பாணத்தில் கம்பன் கழகம் என்ற ஒர் இலக்கிய நிறுவனம் கம்பன் விழாக்கள் நடத்தி வந்தது. வித்து வான் ச.சௌக்கலிங்கம் அதன் செயலாளர்களுள் ஒருவராக யிருந்தார்.

1980ல், இ.ஜெயராஜ், திருச்சிப் பேராசிரியர் இரா.இராதா கிருஷ்ணன் வழி வந்த இலக்கிய உந்துதல் மூலம் அகில இலங்கைக் கம்பன் கழகத்தை 1980ல் நிறுவினார்.

□

படகம்

நூலில் கூறுவதைக்கண்டு கூறுவதை படகம் என்று சொல்லப்படுகிறது. மேலும் கூறுவதைக்கண்டு கூறுவதை படகம் என்று சொல்லப்படுகிறது. மேலும் கூறுவதைக்கண்டு கூறுவதை படகம் என்று சொல்லப்படுகிறது.

குளித்து முடித்து, கண்ணாடி முன் நின்று தலை சீவும் போது எனக்குத் தெரிந்தது.

என் முகம் மாறிப் போய்விட்டது. வாஸ்தவமதான். அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. பட்டணம் வந்தாயிற்று. எங்கு கெட்டால்தான் என்ன, கிளம்பவேண்டும். ஏழு மணிப்பஸ் வந்தது. நான் இல்லையென்றாலும் போய்விடும், அந்த பஸ்ஸைப் பிடித்துப் போய்தான், விதித்திருக்கும் பொய்களைப் பேசவேண்டும். வாயால் மட்டும் சிரிக் கவனிடும். அங்கிகாரமான அயோக்கியத் தனங்களைச் செய்யவேண்டும். என்முதலாளி இருபத்து ஏழாவது முறையாகரசித்துக் கூறும் தன் வேட்டை அனுபவங்களை (ஒரு புலி-நிஜமான புலிதான்-அதுக்கும் அவருக்கும் பத்து அடி தூரம்தான். கூட வந்தவர்கள் அனைவரும் ஒடிவிடதான் மட்டும் அதை அஞ்சாமல் விழித்துப் பார்த்து சுட்டது, காயம்பட்டு அது ஒடுஅதை துரத்திச் சென்று சுட்டு விழித்தியது. செத்துப் போன அதன் தலையில் காலை வைத்துக் கொண்டு, எடுக்கப்பட்டு, வீட்டுக்கூடத்தில் யேசுநாதர் பக்கத்தில் தொங்க விடித்திருக்கும் நெகடிட்சி சாட்சி) முதல் முறையாகக் கேட்பதுபோல, கண்களை விரித்து சுவாரஸ்யமாக ஒரு போலித்தனமான பயத்தோடு

பிரபஞ்சன்

கேட்டு விட்டு சாயங்காலம் ஆறு அடித்தால் அவர் உத்தீரவு பெற்று, விடுதலையாகி சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும்.

நான் வீதியில் இறங்கி நடக்கி ரேன். தீமிரென்று நான் மறந்தி ருந்தது என்னாபகத்துக்கு வந்தது. என் வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில் மெயின் ரோடுக்கும் என் வீட்டுக் கும் இடைப்பட்ட தெருமுனையில் நேற்று ராத்திரி என்னைத் துரத்திய நாயைப்பற்றிய என் ஞாபகம் உசுப்பிக் கொண்டு மேலே வந்தது. தூரதிருஷ்டவசமானது அது. வழக்கம் போல கடைசி பஸ்ஸைப் பிடித்து பிள்ளையார் கோவில் ஸ்டாப்பில்

இறங்கினேன். தெரு திரும்பி நடந்தேன். எதிரில் இடையூறு இல்லாத வானத்தில் ஒரு முழுநிலா. சுற்றியுள்ள வீட்டுச் சுவர்கள், மரங்கள், புழுதி எல்லாம் அலுமினியம் பூசிக் கிடந்தன. சின்னக் குழந்தைகளின் விரல்களைப் போல ஈரம் கலந்த காற்று. வாழ்க்கையில் எப்போதாவது ஸயிக்கும் அற்புத கண்ணங்கள். நான் ஸயித்து நிசப்தத்தைக் கலைப்பது மாதிரி ஒரு நாசக்குரல்,

‘உ...ர...ர...ர...’

. நான் தீடுக்கிட்டு என் பக்க வாட்டில் திரும்பிப் பார்க்கிறேன். புரட்டித் தள்ளப்பட்ட முனிசிபாலிட்டியின் குப்பைத் தொட்டி, குவிந்த குப்பை மேடு. அதன் மேல் மிகச் சௌகரியமாக

கால்களை நீட்டிப் போட்டு படுத்திருந்தது ஒரு செம்பழுப்பு நாய்-எந்த வினாடியிலும் அது பாயலாம் என்பது போல பயம் என் செருப்பில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறுவது எனக்குப் புரிகிறது. செருப்பைச்தம் எழாமலும், என் தோள் பையை இடக்கையால் அணைத்துக் கொண்டும் மிக நிதானமாக நான் நடந்தேன். என் பார்வை நேரே பார்ப்பது போல போக்கு காட்டினாலும் என் வலக்கண்ணும், சுகல புலன்களும், அந்தச் செம்பழுப்பு பிசாசின் மீதே பதித்திருந்தன.

‘லொள்-லொள்-’

அதன் குலைப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர் உயர என் நடையின் வேகமும் கூடுதல். நான் என் பகைவனின் ஸ்தாங்கத் தின் தன்மையை நிதானிக்கிறேன். அதுக்கும் எனக்கும் பத்தடி தூரம் இருந்தது. இந்த தூரத்தை தகச் சைத்துக் கொள்ள நான் பாடுபட வேண்டியிருந்தது. என் ஒவ்வொரு அடியிலும் வேகத்தை கூட்டி அதை அரை ஒட்டமாக விஸ்தரித்தேன். இதற்குள் ஒரு ரைக்குரலாக ஒலித்த அதுக்குபக்க பலமாய் பல குரல்கள் சேர்ந்த கொண்டன. பெளதீகமாக நாய்ச் சௌகரியாகி காணாவிடினும் குரல்கள் பலத்தன.

‘நம் பகைவனா-விடாதே-கடித்துக் குதறு அவனை

என்பதாக, ரோஷத்தோடு ஒலித்தன அக்குரல்கள். என் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. குபிரென்று ஓடினால் நாடும் ஓடி வரும் என்பது எனக்குப் புரிந்தது. சடாரென்று திரும்பி, 'ஹஹ-ஹஹ' என்று கையை வீசினேன். இந்த என் உத்தி பெருத்த பலனை உண்டாக்கவில்லை. அது ஒரு கணம் திலகத்து ஒரு அடி பின் வாங்கியது. இது தற்காலிகமாக உதவும் என்பதை உணர்ந்து அதை மீண்டும் மீண்டும் கடை பிடித்தேன். பின்வாங்கின அது மிகுந்த கோபத்தோடு என் மேல் பாய்ந்தது.

நான் ஓடத் தொடங்கினேன். அது விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. என் தோள் பையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டும் வலது கையால் சில்லறை கொட்டிவிடாதபடிக்கு சட்டை யைப் பிடித்துக் கொண்டும் ஓடினேன். என் பேண்ட்டையோ தொடைச்சதையையோ பலி தந்து விடக் கூடாது என்கிற உணர் வோடு ஓடினேன். என் பள்ளி நாட்களில் கூட அப்படி நான் ஓடி இருக்கவில்லை. சாப்பிட்டு அதிக நேரமாகவில்லையாதலால் வயிறு குலுங்கியது. 'லொங்கு-லொங்கு' என்று ஓடி வந்து, என் குறியாய் இருந்த என் வீட்டு வாசற்படிக்கு வந்து சேர்ந்ததும் தான் எனக்கு உயிர் மீண்டது. என் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு வந்து விட்ட தெரியத்தில் திரும்பிப்

பார்த்தேன்.

நாயைக்-காணோம்.


எனக்கு என் பிரதேசம் தெரிவது மாதிரி, அதுக்கு அதன் பிரதேசம் தெரிந்து இருந்தது. எனவே அது அத்துடன் நின்று இருக்கிறது. அல்லது, 'இன்று பிழைத் துப்போ!, நாளைக்கு வா! கவனித் துக் கொள்கிறேன்!' என்கிற இராம மனப்பான்மையாக இருக்கலாம். அல்லது 'தொலைந்து போ மனு ஷப் பயலே!' என்கிற கரு ணையாக இருக்கலாம். இதில் இரண்டாவதே சாத்தியம் என்று என் உள்ளுணர்வு கூறியது.

இந்தக் கலக்கத்தில் படபட வென்று நான் கதவை தட்டி இருக்கிறேன். எப்போதும் மிக நிதானமாக எழுந்து விளக்கை போட்டு புரியாத மொழியில் பல சப்தங்களை எழுப்பிக் கொண்டு கதவைத் திறக்கும் என் சகா, திடுக்கிட்டு ஓடி வந்து கதவைத் திறந்தான்.

'என்ன? என்ன ஆச்சு, ஏன் கதவை இப்பிடிப் போட்டு உடைச்சீங்க-?

'நாய்-துரத்திக்கிட்டு வந்துச்சு, அதான் ஓடி வந்தேன்.'

'நாயா-ஓகோ, அந்த சிவப்பு நாய்தானே! அது வெறிநாயாச்சே. பத்திரம், வெறி நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி பதினாறு ஊசி போடுவாங்க-'



படிப்பகம்

நான் அவன் முகத்தைக் கவனித்தேன். இதைச் சொல்லும் போது அவன் உள்மனத்தில் ஒரு சந்தோஷத்தோடு இதை சொல்வதாக எனக்குப்பட்டது. நான் இவனுக்கு என்ன தீங்கு இழைத்தேன் என்று யோசித்த படி, பாயைப் போட்டுக் கொண்டு படுத்தேன். நெஞ்சுத் துடிப்பு நெடுநேரத்தில் நிடித்தது-

மறக்கவே கூடாது என்று மனசில் மூடிச்சுபோட்டு வைத்துக் கொள்வது மறந்து போகிறது. அனாவசியமானது கள் மனசைத் துருத்திக் கொண்டு எம்பி வரும். நாய் கூட தன் கோரைப் பற்கள் பிதுங்க வெறித்தனம் மிகுந்த கண்களோடு என்னை எட்டிப் பார்த்தது. கற்பனைதான். என் கண்கள் தூரத்தில் இருந்தே நாயின் பிரதேசத்தை ஆராய்ந்தன. உருட்டி விடப்பட்ட தொட்டிகுப்பை நாயைக் காணோம். அப்பா-ஒரு ஆறுதல். சின்ன அல்ப சந்தோஷம். நான் அருகில் நெருங்கும்போதுதான் அதன் தலை தெரிந்தது சாக்கடைக்குள் இருந்து. நான் வருவது தெரிந்தே வந்திருக்கிறது. எனக்கு முந்தைய இரவு நிகழ்ச்சிகள் ஞாபகம் வந்தன. அது குப்பையின் மீது ஏறி நின்று ஒரு கர்வம் பிடித்த ராஜகுமாரனைப் போல என்னை முறைத்துப் பார்த்தது. ஊரும். என்மேல் அதுக்குப் பகை இன்னும் போகவில்லை. நான் அதனோடு சினேகம் கொள்வதே

சரியானது. கண்கள் சிரிக்க புன்னைகை செய்தேன். தன் சீவந்த நாக்கைத் தொங்கவிட்டபடி எந்த உணர்வும் இல்லாமல் அது என்னைப் பார்த்தது. இன்னும் அதற்கு என் மேல் நம்பிக்கைப்படவில்லை. நான் என்ன பண்ண.

'ச்சு-ச்சு' என்று வீட்டு நாயைக் கூப்பிடுவதுபோல கூப்பிட்டு வைத்தேன். கூப்பிட்டால் வீட்டு நாய்கள் வாலை ஆட்டும். இது, அமுத்தமாக கீழ்ஸ்தாயிச் சட்ஜமத் தில் 'ர...ர...ர...' என்று முனசி, பஞ்சமத்தில் 'லொள்' என்றது.

இரவு நடந்த அந்த ஓட்டப் பந்தயம் மீண்டும் நடக்கும் என்று எதிர்பார்த்து நான் ஓட்டத்தயார் ஆனேன். அதுவோ சுபாவமாக நின்று மேற்கிலும் கிழக்கிலும் திரும்பித் திரும்பிப் பார்த்து யாதோ அவசரகாரியமாய் ஓடுவதுபோல ஓடியது. நான் சின்னரூ சந்தோஷத்தோடு அதன் ஓட்டத்தைக் கவனித்தேன், இப்போதைக்கு நான் தப்பினேன்.

அது மிகவும் ஓட்டமாக ஓடிப்போய் முனிசிபாலிட்டி விளக்கு கம்பத்தின் அருகில் நின்று நிதானித்து அதை முகர்ந்து பார்த்தது. அது வெறும் கம்பம் தான். ஒரு காலத்தில் அதில் 'பல்ப்' இருந்திருக்கும். அதன் அடையாளமாய் ஷேட் இருந்தது. நாய் தன் ஒரு காலைத்தூக்கி அந்த

மரத்தை அசிங்கப்படுத்தியது. இது அந்த கம்பத்துக்கு தேவை தான். விதிக்கப்பட்ட கடமையை அலட்சியப்படுத்தும் அக்கம்பம் இந்த மாதிரி மரியாதைகளுக்கு உரியது தான். நாய் பிறகு சுவாதீனமாக இடப்பக்கம் திரும்பி நேர்கிழிக்காக மெல்ல ஒடிப்போய் ஒரு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் மீதி அசிங்கத் தைப் பூர்த்தி செய்தது. அது உள்ளூர் போலீஸ் அதிகாரியுடையது. பிறகு முன்றாவது வீட்டண்டை கீடந்த ஒரு எச்சில் இலையில் போய் முக்கைவைத்து முகர்ந்து பார்த்தது. இது ஆகாது என்பது போல சட்டென்று திரும்பி இப்படியும் அப்படியும் வேடிக்கை பார்த்தவாறு நடந்தது. புழுதியைக் கிளாப்பிக் கொண்டு வந்த லாரி ஒன்றுக்கு வழி விடுவதற்காக ஓரம் சென்ற நான், நடந்தேன்.

இன்றுதான் அதை முழுதாகப் பார்க்க நேர்ந்தது. உடம்பெல்லாம் காயமும் பற்றை பற்றையாக சொறியுமாக இருந்தது அது.

வாலின் பல இடங்களில் மயிர் இல்லாமல் வெள்ளைத் தோல் தெரிந்தது. வயிறு ஒட்டிப்போய் எலும்புகள் தெரிய இருந்தது. எல்லாவற்றையும் மீறி அதன் கண்களில் வெறி தெரிந்தது. கண்ணில்பட்ட அனைத்தையும் கடித்துக் குதறி எறிந்து விட அது தீர்மானித்து இருந்தது போலும்...

பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப்பில் இந்த நேரத்தில் கும்பல் இருக்காது. பிரயாணிகளுக்குநிழல் தர ஏதோ ஒரு பேங்க் குடைகட்டி விட்டிருந்தது. மறக்காமல் பேங் கிள் பெயர் குடையில் பொறித் திருந்தது. காலை வெயில் குடைக்குள் வியாபித்து இருந்தது. சிமெண்ட் பெஞ்சில் இரண்டு கிழவிகளும், விரைவில் ஆகப், போகும் ஒரு மாமியும் இருந்தார்கள். கிழவிகளின் கையில் உடைத்த தேங்காய் பழக்குடை இருந்தது. மாமியின் கையில் ஏதோ ஒரு வாரப்பத்திரிகை மடங்கிலிருந்தது. பெஞ்சைஒட்டி ஒரு இளம்பெண் குடை பிடித்துக் கொண்டு நின்றான். காலை வெயிலுக்கு இந்தக் குடை தாங்காது. குடையை ஒட்டி ஒரு டக்கடை, வெயில் மறைப்புக்கு சாக்குத்துணி கட்டியிருக்கும். டக்டிக்காமல் வெறும் வெயில் மறைப்புக்கு மட்டும் ஒதுங்கு வோரை அவன் டக்கடைக்காரன் தான் ஊக்குவிப்பதில்லை. லடலட வென்று டக்கிளாஸ்களைக் கழுவி பக்கமாக ஊற்றுவான். தண்ணீர் மண்ணில் விழுந்து நாலா பக்கமும் தெறிக்கும். இது அவனுக்கு ஒரு உத்தி. தண்ணீர் தம்மேல் படக் கூடாது என்கிற விழிப்புணர் வள்ளவர்கள் யாரும் கடைப் பக்கம் ஒதுங்குவதில்லை. காலை வெயில் சுள்ளென்று உறைக்க வெயிலிலேயே நிற்க வேண்டும். நான்னின்றேன்...

காலையில் இருந்து என்னால் ஒருவேலையும் செய்யக்கூட வில்லை. என் சீந்தனைச் செயல் களில் எல்லாம் நாய்களாகவே இருந்தன.

“நீங்கள் ஏதேனும் நாயை சுட்டு இருக்கிறீர்களா” என்று என் முதலாளியை கேட்டேன்.

‘ஆங் என்ன கேட்டங்க-’

‘புலியை சுட்ட மாதிரி ஏதேனும் நாயை சுட்டு இருக்கிங்களான்னு கேட்டேன்-’

‘நாயையா-’

‘ஆமா-’

‘நாயை போய் யாராவது சுடு பாங்களா-என்ன, அபத் தியக்காரத்தனமா பேசறீங்க-’

‘ஏன்-நாய் சுடக்கூடாத ஒரு மிருகமா-’

‘நாய்க்கு வெறி வந்து போற வன் வர்றவனை கடிச்சுக்கிட்டு இருந்தா ஒருவேளை சுடலாம். மற்றபடிக்கு என்னை மாதிரி ஒரு வேட்க்காரன்...’

நான் நகர்ந்து கொண்டேன். எங்கள் விவகாரம் காலையி லேயே ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்த்தேன். அப்படி வராமல் அல்லவா ‘பிசுக்’ கென்று போய் விட்டது. சாக் கடையை விட்டு எழுந்து வந்தது

என் மீது பாய்ந்து இருக்க வேண்டும். நான் கல்லை எடுத்து இருக்க வேண்டும். பூண்டையைப் பார்க்கும் ஒரு யானையின் பார் வையைப் போல அல்லவா இருந்தது அது. என்ன அலட்சியம். என்ன கரவம். ஆக, ஒன்று எனக்குப் புரிகிறது. இந்த இரவை எனக்காக என்றே ஒதுக்கி இருக்கிறது அது. இன்று நாங்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுவோம்.

நானும் சீவராமனும் உட்கார்ந்து கொண்டு ஏதோ கணக்கு விவகாரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நான் அவரைப் பார்த்து கேட்டேன்.

‘உங்களை நாய் கடிச்சிருக்கா-’

‘என்ன கேட்டே...’

‘உங்களை நாய் கடிச்சிருக்கான்னு-’

‘இப்ப எங்கப்பா திடீர்னு நாய் வந்தது...’

‘சும்மா சொல்லுங்க- இந்த ஊர்ல உங்களை கடிச்சிருக்கா நாய்-’

தன் வழுக்கையைத் துடைத் துக் கொண்டு என்னிடம் குனிந்து கிசுகிசுத்த குரலில் அவர்கேட்டார்.

‘கிண்டல் பண்றியா- முதலாளி யைப் பத்தீக் கேக்கிறியா-’

'சீச்சீ-நிஜமான நாய்-அசல் நாயாவே பொறந்த நாய், வாலோ கும், நாலு காலோகும் கூடிய நாய்-'

'ஓகோ-' அவர் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார். சிவராம னிடம் ஆபீஸ் பைல் விஷயங்களைப் பற்றிக் கேட்டால் 'டக்' கென்று பதில் சொல்வார். இந்த நகரத்து ஆபீஸ் வாடகை வீட்டில் இருந்த காலம் தொட்டு இதன் காற்றையே சுவாசிப்பவர். மனை வியைக் காட்டிலும் அவர் அவருடைய பிரம்பு நாற்காலியை நேசித்தார்என்றால், அது மிகையாகாது. 'சிவராமன்-உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்-' என்று யாராவது கேட்டால், ஒரு வேளை அவர் யோசிப்பார்.

'சிவராமன். நாகாராஜராவ் நிலுவை எவ்வளவு' என்று யாராவது அவரிடம் கேட்டால் வாய் முடு முன்பே அவர் பதில் சொல்லி முடித்திருப்பார்.

மூன்று நிமிஷ மெளனங்களுக்குப் பிறகு அவர்சொன்னார்.

'சுமார் பனிரெண்டு வருஷங்களுக்கு முந்தி நடந்துதுப்பா இது-அப்போ நம்ம ஆபீஸ் அமிஞ் சீக்கரையில் இருந்துச்ச. அமிஞ் சீக்கரையில் அப்பல்லாம் சோமா றிப் பசங்க அதிகம். அவனுகளைக் காட்டிலும் நாய்ங்க அதிகம். சில நாய்ங்க சைக்கிள், மோட்டார் சைக்கிள் போறவன் வர்வ

னோட பேண்ட், வேஷ்டிகளைக் கிழிக்கிறதுக்குன்னே பொறந்தது மாதிரி, காரியம் பண்ணும். ஒரு வெறி நாய் அப்போ இருந்துச்சி. பேட்டைக்கே பிஸ்தா மாதிரி. ஒரு நாள் ராத்திரி வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு போய்க்கினு இருந்தனா. வழியில் வந்து மறிச்சுக்கிட்டு நின்னுச்சி அது. நாய் எப்புடி இருக்குங்கிற -இருட்டுல பார்த்தா நாய்னனே சொல்ல மாட்டே. ஜாதி பசுங்கள்னு மாதிரி நிகாவா இருக்கும். மறிச்சுக்கிட்டு 'உர்...ர்ஸ்' என்னுச்சி. 'யார்ரா நீ'ங்க றது அதற்கு அர்த்தம். விசேஷம் என்னான்னா, நம்ப பாலை அதுக்குப் புரியற மாதிரி, அதுங்க பாலையும் நமக்குப் புரியும். ஆனா அதுங்க பாலையில் நாம்ப ஞம் பேச முடியாது. 'யார்ரா நீ'நனு கேட்டுச்சா-என்ன பதில் சொல்றது. நான் 'பீ அண்டு சி' கம்பெனி குமாஸ்தான்னு பதில் சொல்ல முடியுமா ஒரு நாய் கேக்கறதுக்கு? நான் பாட்டுக்கு அதை அலட்சீயப்படுத்திட்டு நடந்தேன். 'ஓகோ...உனக்கு -கேவலம் ஒரு மனுஷப் பயலுக்கு-அவ்வளவு தெனாவட்டா' என்கிற மாதிரி குலைச்சீக்கிட்டு வந்து கால் கண்டு சுதையில் வாயை வைச்சுப் பிடுங்கிச்சி - நான் ஓடி வந்துட்டேன். அப்புறமா ஆஸ்பத்திரிக் குப் போய் தொப்புளைச் சுத்தி பதினாறு ஊசி போட்டுக் கிட்டேன்-'

'சரி...சிவராமன் சார்-அது

என்ன நாய் கடிச்சா மாத்திரம்
தொப்புளைச் சுற்றி ஊசி
போடறாங்க-'

'அதான் - நாய்க்கடி விசேஷம்.
மாடு, ஆடு, பன்னி, பாம்பு,
இதுகள்ளாம் கடிச்சா கை கால்ல
ஊசி போடறான். நாய் கடிச்சா
மாத்திரம் தொப்புளைச் சுற்திதான்
ஊசி போடறான்-'

'மாடு கடிக்குமா-'

'பல்லு இருக்கில்லே-பல்லு
உள்ளது எல்லாம் கடிக்கும்-'

'ஒரோ-'

'என்ன விஷயம் - காலைலே
நாயைப் பத்தி விசாரணை
பண்ணிக்கிட்டு இருக்கே-'

'ஒன்னுமில்லே...சும்மாத்தான்-'

மதியம் சாப்பிடப் போகும்
போது சீவராமன்-

'என்ன - சாப்பிடவர்ஸயாப்பா-'
என்றார்.

'பசிக்கல்லே-' என்றேன்.

எனக்கும் அதுக்கும் அப்படி
என்ன விவகாரம். நான் வேலை
செய்கிறேன். சம்பாதிக்கிறேன்.
வயிறு கழுவுகிறேன். அது அதும்
பாட்டுக்கு படுத்து இருக்கிறது.
குப்பை மேட்டை சீய்க்கிறது.
எக்சில் இலை போட்டுச் சாப்பிடு
கிறது. இசைந்த நாய்களோடு இன

விருத்தி பண்ணிக் கொள்கிறது.
எதனால் என்னை நீபகைக்கிறாய்.
உன் ஸ்தானத்துக்கு நானும், என்
ஸ்தானத்துக்கு நியும் ஆசைப்பட
நியாயம் இல்லையே-

சாயங்காலம் காலனிப்பக்கம்
போய் நண்பர்களுடன் பேசிக்
கொண்டிருந்தேன்.

'நாடகத்தை முடித்து விட
டாயா-' என்று ஒரு நண்பன் கேட்ட
துக்கு, 'முடித்துவிட்டேன்'
என்று பதில் சொன்னேன்.

'என்னதலைப்பு-'

'நாய்கள்'.

'என்ன?'.

'நாய்கள்!'

'சரிதான்- நல்லாயிருக்கு'.

சுரேஷ்குமாரிடம் கேட்டேன்.

'நாய் கடிச்சுட்டாதொப்புளைச்
சுற்றி ஊசி எப்படி பெரிசா
இருக்குமா-சின்னதா இருக்குமா-
ரொம்பவலீக்குமா?'.

'என்னை இதுவரை தேள்தான்
கடிச்சிருக்கு-நாய் கடிச்சதில்லை
-ஏன் உன்னைகடிச்சிருக்கோ-'

'இல்லை. இதுவரையிலும்
இல்லை. இன்று ராத்திரி
கடிக்கலாம்-'

'என்னது-'

‘சும்மா-’

வழக்கம் போல அன்றைக்கும் கடைசி பஸ்ஸில்தான் வந்து பிள்ளையார் கோவில் ஸ்டாப்பில் இறங்கினேன். தரையில் கால் வைத்ததுமே என் மனது சில லிட்டுபோகிறது. பயமா? இல்லை யென்று தலையை உதறிக் கொள்கிறேன். எங்கள் தெரு முனை திரும்புகிறேன். அதே குளிர்ந்த மன் ரஸ்தா. நேற்று இருந்த அதே ஆகாயம். அதே நிலா. அதே கட்டிடங்கள். மரங்கள் அதே அலுமினியத்தில் பூசிக் கொண்டு நிற்கும் ராத்திரி. எதிலும் என் மனம் ஓடவில்லை. அதே முனிசிபாலிட்டி தொட்டி. அதே குப்பை.

‘உர்ரர்’ என்கிற உஷார் சப்தத்தை எந்த நிமிஷத்திலும் கேட்கவும், அதை நேருக்கு நேர் சந்திக்கவும் என்னை நான் தயார் செய்து கொள்கிறேன். உற்று அந்தப் பிரதேசத்தை நோக்கு கிறேன். ஊகூம், எந்த சப்தமும் இல்லை, ஊரே உறங்கிக் கொண்டிருந்தது. நான் நின்றேன், எனக்குள் ஒரு வெறித்தனமான தெரியம் பொங்கி வழிந்தது. நான் அதைக் கூப்பிடுவதற்கு ஆயத்த மாணேன்.

‘ஸ்ஸ்’ என்றேன்.

‘ச்சுச்சு ச்சுச்சு...’ என்றுவிட்டு நாயை அழைப்பது போல அழைத்தேன்.

அதைக் காணவில்லை. கிட்டே தொட்டியன்டைப் போய்ப் பார்த்தேன். இல்லை. பின் சாக்கடையில் எட்டிப் பார்த்தேன். இல்லை. சுற்றிலும், அது உலவும் இடங்களிலும், சிரம பரிகாரம் செய்து கொள்ளும் இடங்களிலும் எல்லாம் தேடினேன். கிடைக்க வில்லை.

சோந்து விரக்தியோடு விட இக்கு வந்து கதவைத் தட்டினேன். என் சகா வந்து கதவைத் தீற்ற ததும், நான் அவரிடம் கேட்டேன்.

‘அது எங்கபோச்சு.’

அவர் கணக்களைத் துடைத்துக் கொண்டே,

‘அதுன்னா- எது?’ என்றார்.

‘அதான்-அந்த நாய் -முக் கூட்டில், குப்பை மேட்டில் படுத்திருக்குமே -வெறிநாய் -அதுதான்-’

‘பச்...அதுவா- அது மத்தி யானம் இந்த பக்கமா போன லாரியில் அடிபட்டு செத்துப் போச்சு-’

‘செத்தே போச்சா-’

‘ஆமா -குப்பை வண்டிக்காரன் வந்து தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டான்-’

எனக்கு ரொம்பவும் வருத்தமாய் இருந்தது. □

திரைப்படத் தணிக்கை-சில கேள்விகள்

துமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையால் கூட்டம் மிக சுவாரஸ்யமாக ஆரம்பித்து-கருத்து மோதல்களில் முடிவடைந்தது. அதற்கு காரணம் திரைப்படங்களை எடுக்கும் போது கவனிக்க வேண்டிய சென்சார் விதிமுறைகளை அதன் தலைவர் திரு. ஞானராஜ் சேகரன் எடுத்துக் கூறுவதும் அதனை இடைமறித்து திரைப்பட இயக்குநர்கள் கே.பாலசுந்தர், பாலுமகேந்திரா, சித்ரா லட்சுமணன், ரமேஷ்(தாயகம்), பி.வாசனமுப்பிய கேள்விகளும் சர்ச்சைக்குள்ளாயின.

“லோலாயி” என்ற வார்த்தைக்கு தன்னைப் பொறுத்தவரையில் ஏந்த அர்த்தமும் இல்லை என்று கருதியே எனது படத்தில் அதனை வைத்திருந்தேன். அதற்கு பல அர்த்தங்களை கற்பித்து வெட்டியே தீர வேண்டுமென சொல்லிவிட்டார்கள் என்றார் இளம் இயக்குநர் ரமேஷ் (தாயகம்). மதுரை மாவட்டத்தில் இந்த “லோலாயி” என்பதற்கு பெண்களின் பின்னால் அவைசின்றவன் என்ற அர்த்தம் இருப்பதீனால் தான் நீக்கச் சொல்லி இருப்பார்கள் என்று இணை இயக்குநர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

அருண்மொழி

திரு. கே.பாலசந்தர், “தனது இரண்டாவது திரைப்படமான நாணால் படத்தில் ஒரு காட்சி: ஜட்ஜ் வீட்டிற்கு முன்று கொலைகாரர்கள் புகுந்து ஜட்ஜ்வடன் உரையாடுவதாக ஒருகாட்சி அமைத்திருந்தேன். அப்படியாரும் ஜட்ஜ் வீட்டிற்குள் புகுந்து பேச அனுமதி கிடையாது என்று அந்த காட்சியை நீக்கச் சொன்னார்கள். அதற்கு காரணம் சென்ஸார் போர்டு உறுப்பினர்களில் ஒருவரான அந்த பெண்மணிஜட்ஜ் ஒருவரின் மனைவி. அவர் தனது கணவருக்கு ஏற்பட்ட ஒரு காட்சி போன்று பாவித்து அந்த திரைப் படத்தை பார்க்கிறாரே தவிர, விருப்பு, வெறுப்பு அல்லாது படத்தை பார்க்க தவறி விட்டார் என்று கே.பாலசந்தர் கூறினார். தனது 35 ஆண்டு சினிமா அனுபவத்தில் பல சமயங்களில் காட்சி நீக்கங்களை வேறுவழியில்லாது ஒப்புக்கொள்கிறோமே தவிர-அந்த வெட்டுக்களுக்கு மனம் உகந்து சம்மதம் தெரிவித்து அல்ல என்றார். நமது நாட்டிற்கு சென்ஸார் போர்டு மிக அவசியம் என்பதில் தனக்கு மாற்று கருத்து இல்லை என்றும் பல சமயங்களில் தலைமை பொறுப்பில் இருக்கும் Regional Officer தானே பொறுப் பேற்று சில நடவடிக்கைகளை எடுக்காது, நமுவிச் செல்லும் குணம் இருப்பதனை கே.பாலசந்தர் சுட்டிக்காட்டினார். அர

சாங்க அதிகாரிகளுக்கே உரித்தான இந்த குணாம்சங்களினால் திரைப்பட இயக்குநர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாசிறார்கள். சில தமிழ் திரைப்படங்களிலிருந்து வெட்டப்பட்ட காட்சிகளை அங்கு திரையிட்டு காட்டப் பட்டன. அதில் “வெண்ணீற ஆடை” மூர்த்தி பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் குறிப்பாக பம்ப்பில் தன்னீர் வராதது குறித்தும், மன்குர் அலிகான் “தாயகம்” திரைப்படம், பெல்லி கணேஷ் ஒரு சிறுவனை ஏலம் போட்டு விற்கும் காட்சிகள்-ரத்தம் பிற்ட்டு அடிக்க 12வயது மகனே தந்தையை கொடுரமாக கொல்லும் காட்சி என்று தமிழ் திரைப்பட இயக்குநர்களே இதனைப் பார்த்து வெட்சி தலைகுனிய வேண்டிய காட்சிகளை முகத்தில் அறைந்தது போன்று காட்டி, எனக்கும் பல வகைகளில் சென்ஸார் பற்றி கற்றுக் கொள்ள இந்த கருத்த ரங்கம் மிக பயனுள்ளதாக இருந்தது என்று காரசாரமாக இன்றைய தமிழ் சினிமாவில் உள்ள வன் முறைகளை தாக்கிபேசினார் திரு. கே.பாலசந்தர்.

திரு. பாலு மகேந்திரா, ஒரு பக்கம் சேட்டிலைட் தொலைக் காட்சிகளில் வன்முறையான ஆபாசமான காட்சிகளை நானுறு ரூபாய் கொடுத்து சேட்டிலைட் தொடர்பு கொடுத்துக்கொண்டால் சென்ஸாருக்கு உட்படாத ஆபாச

**நான்கு ஆண்டுகளாக இயக்குனர் பாலசுந்தர்
பார்க்க முடியாமல் இருந்த திரைப்படம்**

பல விருதுகளை வென்ற பி.வெளின் இயக்கிய “நாக்-அவுட்” திரைப்படமும், திரைப்படக் கல்லூரி மாணவர் பி.வெங்கடேஷ் இயக்கிய “விடியலை நோக்கி” இரண்டும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பாக திரையிடப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக “நாக்-அவுட்” திரைப்படத்தை எப்படியும் பார்த்து விட வேண்டுமென இருந்த எனக்கு இன்றுதான் அந்த அரிய வாய்ப்பு கிடைத்தது என்றார் திரு.கே.பாலசுந்தர். மிக நல்ல எடிட்டான் திரு. வெளின் நல்ல திறமையான இயக்குனர் என்று நாக்-அவுட் மூலம் நிறுபணம் செய்துள்ளார். மேலும் திரைப்பட கல்லூரி மாணவர் பி.வெங்கடேஷ் இந்த ஆண்டு தேசிய திரைப் படவிருதினை பெற்ற படமும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு நல்ல பெயரை சம்பாதித்து தரக்கூடியது என்றார் திரு. கே.பாலசுந்தர்.

காட்சிகள் நமது படுக்கை அறை, சூஜை அறை, முன் அறை என்று லீட்டின் எந்த அறையிலும் பார்க்க முடிகிறது. அதுவே அரசாங்க தொலைக்காட்சியின் மூலம் பார்க்கப்படுகின்ற திரைப் படங்கள் சென்ஸார் வெட்டுக்கு உட்பட்டுத்தான் பார்க்க முடியும் என்ற கட்டாயம். ஏன் இந்த முரண்பாட்டு கொள்கைகள் என்று சாடியதுடன், முடநம்பிக்கை களை வளர்க்கக் கூடிய படங்கள் அன்று சாமிகளை வைத்தும் பூசாரிகளை வைத்தும் எடுக்கப் பட்டது இன்று பெண்ணின் தாலி புனிதமானது என்றும், வன் முறையால் கெடுக்கப்பட்ட பெண் அவனையே தீருமணாம் செய்து கொள்ள வேண்டுமென முயன்று

வெற்றியடைவது என்று முறையே அந்த ஏழு நாட்கள், புதிய பாதை போன்ற திரைப் படங்களை முட நம்பிக்கையை வளர்க்கும் திரைப்படங்களென முத்திரைக் குத்தி அவைகளை தடை செய்திருந்தால் தான் சென் ஸாரை பாராட்டியிருப்பேன் என்றார் திரு. கே.பாலுமகேந்திரா. அதற்கு திரு. ஞானராஜசேகரன், “இந்த இரு திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்றைப் பெற்று ஒடியது என்பதை சுட்டிக் காட்டி இதற்கு தடைவிதித் திருந்தால் சென்ஸாரை யாரும் சும்மா லிடடிருக்க மாட்டார்கள் என்றும், திரு பாலுமகேந்திரா மிக அதீத அளவில் முற்போக்கு சிந்தனைகளையுடையவராக

இருப்பதினால் தாலி போன்ற சடங்குகளை வைத்து காசு பண்ணும் திரைப்படங்களையே முடிநம்பிக்கையை வளர்க்கும் படங்கள் என்று பார்வையிடு கிறார், அந்த அளவிற்கு தமிழ் நாட்டு மக்களின் சிந்தனை உயர வில்லை என்று கருத்தில் கொண்டு சென்ஸார் வேலை செய்திருக்கக்கூடும் என்று திரு. நாசர் கருத்து பரிமாறிக் கொண்டார்.

பாக்யராஜின் “அந்த ஏழு நாட்கள்” திரைப்படத்தை இப்படி

குறை கூறியதை பொறுக்க இயலாத பி.வாசு வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு பாக்யராஜாக் காக, பாலு மகேந்திராவிடம் வாதம் செய்தார். அதே பாக்யராஜ் தாலியின் வேறு ஒரு பரிமாணத்தை புதியவார்ப்புகளில் எடுத்து இயம்பியுள்ளதை பார்க்க வில்லையோ? என்று கோபமாக பாலுமகேந்திராவிடம் பாய்ந்தார். தாலி எங்கு, எப்படி சொல் லப்பட்டிருந்தாலும் எதார்த்தமான நிலையிலிருந்து மீறி நாடகத் தன்மையுடன் அபத்தமாகவே

சென்ஸார் விதிமுறைகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘குற்றப்பத்திரிகை’ திரைப்படம் பற்றி கே.பாலசந்தர் உண்மை சம்பவங்களை பின் புலமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இது நாள் வரை படம் திரையிட சென்ஸார் அனுமதி வழங்கவில்லை. இத்திரைப்படம் தழுவி எடுக்கப்பட்டுள்ள கதையம்சத்தை நான் ஆதரிக்கிறேனா? எதிர்க்கிறேனா? என்பது அல்ல இங்கே நான் பேச வந்தது. மிகுந்த பண்த்தை முதலீடு செய்து ஒரு திரைப்படம் முடக்கப்பட்டுள்ளது. இது போன்று வேறு படங்கள் முடக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, சில அரசியல் திரைப்படங்கள் தனிநபர்களுக்கு போட்டுக்காட்டி அவர்களது கருத்தினை அறிந்து சென்ஸார் வெளியிடுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. திரு.பாலசந்தர் பெயர் சொல்லாமல் (பம்பாய்-பால் தக்கரே, இருவர் - கலைஞர் கருணாநிதி, இந்த இரு படங்களையும் கூட்டிக்காட்டி பேசினார்) இப்படங்களை காட்டி சென்ஸார் விதிமுறைகள் அனுமதியிலிக்கிறதா? என்று திரு.ஞானராஜ சேகரினிடம் கேட்டார். “அதற்கு நாங்கள் அப்படி யாருக்கும் படத்தை போட்டுக்காட்டவில்லை என்றும்-விதிமுறைகள் கமிட்டி உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் போட்டுக் காட்ட அனுமதியில்லை என்று தெளிவாக சொல்கிறது”- என்றார் தணிக்கை குழு அதிகாரி.

காட்டப்பட்டுள்ளது என்றார் திரு. பாலுமகேந்திரா.

திரு. ஞானராஜ் சேகரனிடம், பம்பாய், இருவர் திரைப்படங்கள் தனிநபர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டு அவர்கள் ஒப்புத வுக்காக காத்திருந்த நிலை குறித் தும் அப்படி ஒரு வழக்கம், முறை சென்ஸார் பின்பற்றலாமென என்கேணும் சட்டம் உள்ளதா? -என்று கே.பாலசுந்தர் கேள்வியை எழுப்பினார். (பம்பாயை பால்தக்கரே, இரு வரை கலைஞர் கருணாநிதி பார்த் ததான வதந்தி) அதற்கு ஞானராஜ் சேகரன் அப்படி எந்த சட்டமும் கூறவில்லை. நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாக்க வேண்டிய தாங்கள் எந்தவித முன்னேற் பாடுகளை வேண்டுமாயினும் எடுத்துக்கொள்ளலாம். தனிநபருக்கு படத்தை போட்டுக் காட்ட வேண்டுமென்பதில்லை என்றார் சென்ஸார் போர்டின் மாநிலக்குமு வின் தலைவர். அதற்கு உடனே திரு.கே.பாலசுந்தர், “எதற்கெடுத் தாலும் நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டு விடு மென்று காரணம் காட்டி ஒவ்வொரு சமயமும் நல்ல அரசியல் திரைப்படங்கள் வருவதை சென்ஸார் போர்டு மறைமுகமாக தடுத்து வருன்றதோ என்ற ஜயப்பாடு எனக்கு உள்ளது” -என்றார். சிறிதுநேரம் இதற்கு பதில் எதுவும் தராமல் மௌனமாக இருந்த ஞானராஜ் சேகரன், “இதுபோன்ற

ஜயப்பாடு பாலசுந்தர் போன் றவர்களுக்கே வருவது எனக்கு மன வருத்தமாக இருக்கிறது.” -என்றார். மறுபடியும் உடனே இந்த கேள்விகளை எனக்காக நான் கேட்டுக்கொள்ளவில்லை, இங்கு வந்திருக்கும் பல உதவி, இணை இயக்குநர்களுக்கும் மனதில் இருக்கும் இந்த சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவே என்றார் திரு.பாலசுந்தர். ஒரு சமயம் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் சட்யஜித்ரேயிடம் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெண்மணி மேரிசெட்டன்(MARIE SEATON) பேட்டி கண்ட போது “அரசியல் திரைப்படங்களை தான் எடுக்க முடியாததற்கு காரணம் இந்திய சென்ஸார்தான்” என்று ஆணித் தரமாக சொல்லிய சத்யஜித்ரே.. இறுதி காலம் வரை இதே எண் ணத்தைத் தான் கொண்டிருந்தார் என்பதனை நாம் நினைவு கூர்வது இங்கு அவசிய மாகிறது.

எமர்ஜென்ஸியின் போது வந்த “கிலா குர்சிகா” கே.ஏ. அப்பா ஸின் ஆரம்பக்கால படங்கள், கெளதம் கோவின் “மா ழமி” போன்ற நல்ல அரசியல் படங்கள் சென்ஸார் கையில் அகப்பட்டு சின்னாபின்னமானதை நாம் நினைவுகூர்ந்த தீனமாக இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

டி.பி.சபீதா விள்

மலையாளக் கவிதை



ஒருநாள் நீ பார்த்துக்கொண்டிருக்கும்போதே
நான் கரைந்துப்போய்விடுவேன்
முன்னறிவிப்பு இல்லாமலே.

இந்த பூமியெங்கும் பற்றி எரியும் அப்பொழுது
எச்சரிக்கை செய்யாமலே.

அண்டங்கள் அதற்குள்பற்றி எரிகின்றன.

நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அவை சாம்பலாகிப்போகும்
எச்சரிக்கை இல்லாமலே.

ஒவ்வொன்றாக நட்சத்திரங்கள் இருள்ளடந்து
ஒன்றுமில்லாமல் கரைந்துபோகும்
எரிநட்சத்திரத்தின் வால் கூட மிஞ்சாது
எச்சரிக்கையும் இருக்காது.

இந்தப் பிரபஞ்சம் காய்ந்து போகும்
கடவுளின் ஒருகண்மட்டும் சரம்
கடிந்திருக்கும்.

நீ இன்னும் பார்த்துக்கொண்டே இருப்பாய்
இன்னொரு பிரபஞ்சத்திலிருந்து.

தமிழில்: சித்ராவெங்கி

நாசரின்



ஓரு பார்வை

வயதான கதாநாயகர்கள் இன்னும் தொந்தி குலுங்க முச்சிரைக்க ஓடி ஆடி பாடிக் கொண்டுதானிருக்கிறார்கள்... அடுக்கிவைத்த செங்கற்கள் சரியும்படியும், அலுமினியப் பாத்திரங்கள் நசுங்கும்படியும் சிரிக்காமல் சண்டையிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்... கதாநாயகிகள் காமிராவுக்கு நெருக்கமாகக் குனிந்து மார்புகூட்டி மழிம வைத்துக் கொண்டு தானிருக்கிறார்கள்... நாயகனும் நாயகியும் தனிமையில் காதல் பேசிக் கொண்டிருக்கையில் நாற்பதுபேர் பாவாடையைத் தூக்கிப் பிடித்தபடி அவர்களுக்கு ஊடாகப் புகுந்து ஓடிக் கொண்டுதானிருக்கிறார்கள்...

என்றாலும் தமிழ்த்திரைப்படங்களின் மேல் நாம் நம்பிக்கை இழந்து விடாதபடியாக படைப்பாளிகள் வந்து கொண்டுதானிருக்கிறார்கள்...

மகேந்திரன் பாரதிராஜா பாலுமகேந்திரா

↓
இடைவெளி

↓
விக்ரமன், வசந்த

↓
இடைவெளி

நாசர் அதீயமான் அகத்தியன் சேரன்

வெறும் வெற்றிமட்டுமே நோக்காக இல்லாமல் அவரவர் தளங்களில் சாத்தியப்படுகிற சமூக பொறுப்புணர்வே இவர்களை மேன்மையுடையவர்

கவிதாபாதி

களாக்குகிறது.

நடிகர் என்றிற அங்கீகாரம், புகழ், பணம் இவற்றில் மட்டும் திருப்தியுறாமல் - அவருக்குள்கணவும் நெருப்புக்கும் அவர் சார்ந்த துறைக்குமான போதாமையால் அவதாரமெடுத்தவர் நாசர்.

அவதாரம் வெற்றிப்படமாக என்றால் எடைக்கற்களுக்குப் பதிலாக பணக்கட்டுகளை அடுக்கிப் பார்க்கும் சராசரித் தராசகளில் நிறுத்துப் பார்த்தால் அது தோல்லிப்படம்தான்.

இரு சூத்துக் கலைஞரின் வாழ்க்கையைச் சொன்ன படம் அவதாரம்.

தேவதை...?

“எதையாவது சொல்ல வேண்டும் என்று நான் கருதவில்லை... பட்டி விரும்பாதித்தன் போன்ற கடையாடல் களின் தொன்ம மொழியினை திரையில் முயன்று பார்த்திருக்கி ரேன்...” என்கிறார் நாசர்.

உண்மையில் தமிழ்த்திரையுலகில் இருந்த மிகப் பெரிய வெற்றிடம் இதுதான். திராவிட இயக்கத்தின் தாக்கங்களும், பகுத்தறிவுச் சிந்தனையும் தோற்றுவித்த மறு மலர்ச்சியின் எதிர்விளைவு இது.

கடவுள் மறுப்பு என்பதோடு சேர்த்து இசை நாட்டியம் சூத்து முதலிய கோயில் சார்ந்த கலைக் குழும் அடியோடு ஒதுக்கப்பட்டு விட்டன. திரையிலும் புராணக் கடைகளும் அதைச் சார்ந்த உத்திகளும் முற்றிலுமாக மறைந்து விட்டன. தொன்மங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளும் வறண்டு போய் பூதாகரப் பூஜ்யமென்று

றறபட்டுவிட்டது.

மாயாலோக தேவதைக் கடைகளில்லாமல் இயந்திரப் பொம்மை களாலும், வீட்டேயா விளையாட்டு களாலும் குழந்தைக் கனவுலகம் நின்று தீர்க்கப்பட்டு விட்டது.

இப்படியான சூழலில் காற்றில் அருபமாய் மிதக்கும் ஒரு கடையைத் தேடிப் பிடித்திருக்கிறார் நாசர்.

அண்ட சராசரங்கள் நடுங்கும் படிதன் படைகளால் சென்ற இடங்களையெல்லாம் சரணடைய வைத்துக் கொண்டிருக்கிற போர் வெறியன் சசாங்கன்... இப்படியான வீரன் தான் வெற்றி கொண்ட ரூபரில் மன்னின் மகளைப் பார்த்தவுடன் காதல் கொள்கிறான்.

காதல் அவன் போர் வாழ்வின் அர்த்தமற்ற ரூம்னியங்களை உணரச் செய்கிறது. அவன் நன்பனும் அமைச்சனும் தளபதியுமான கழுசிகன், சசாங்கனை மீண்டும் போரில் ஈடுபடுத்த முயற்சிக்கிறான்.

எனினும் சசாங்கன் காதவின் உண்ணதங்களில் தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறான்.

தன் மனங்கவர்ந்தவளின் காலத்தில் இதுதான் எனச் சொல்லத் தன் வாளை வைக்கிறான்... அவன் காலால் மிதிக்கிறாள்... சசாங்கன் தன் இதயத்தைப் பிடுங்கிப் போட்டுவிட்டு உயிர் துறக்கிறான்.

பின் கடை நிசமுகாலத்தில் துபாயில் நடத்திறது... ஓவியனும் கவிஞருமான பதி தான் கணவில் கண்ட காதவியைத் தேடுகிறான்... எதேச்சையாய் அவளை நேரில் காண்கிறான்... அவன்

கவிதைகளில் ஈர்க்கப்பட்டு அவள் அவனைக் காதலிக்கிறாள்... அவள் பணக்காரத் தந்தை காதலை ஏற்றுக் கொண்டு பதியின் தாயாரிடம் தமிழ்நாடு வருகிறார்... திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன... காலங்கள் யுகங்கள் தாண்டி காதலுக்காகக் காத்திருந்த சசாங்கன் மீண்டும் குறுக்கிடுகிறான்... இறுதியாகக் கொல்லப்படுகிறான்...- இது கதைச் சுருக்கத்தின் சுருக்கம்.

படம் குறைகளே இல்லாத முழு
நிறைவானது என்று சொல்ல
தற்கில்லை... கடந்த காலத்தையும்
நிகழ்காலத்தையும் இணைக்கும்
போது இன்னும் சற்றுக் கவனமாகச்
செய்திருக்காலம் என்று தோன்று
கிறது... நிகழ்காலக் காதல் வெறும்
மேம்போக்காகச் சொல்
லப்பட்டிருப்பதால் மீண்டும்
சாஸ்கன் குறுக்கிடும் போது ஒரு
அதிர்வு ஏற்படாமல் போகிறது.

சாரங்கன் பாத்திரப்படைப்பு
முழுமை பெற்றதாக உள்ள
முடியலில்லை... போரையும்,
ரத்தத்தையும் மட்டுமே அறிந்த
அவன் காதலின் முன் தன்னைக்
கிடத்தி ஒப்புக் கொடுக்கும் போது
அவன் அதி உண்ணத்மான காதலனா
கிறான்... மீண்டும் காலங்களால்
செத்துவிடாமல் காதல் அவனை
உயிர்ப்பித்து வைத்திருக்கிறது....
அப்படிப் பட்டவன் வெறும்
வில்லனைப் போல் கொன்றவுடன்
கதை முடிவது திருப்பிப்படுத்துவதாக
அமையவில்லை... இன்னும் ஏதோ
சொல்லாமல் விட்டுவிட்ட உள்ளர்வு
ஏற்படுகிறது.

மற்றபடி புதிய தளத்தில் நாசர்
சிறந்த இயக்குனராகப் பிரமாண்

தங்கொண்டிருக்கிறார்... தைத்துப் பாடலில் தொடங்கி படத்தின் முதல்கட்டம் முடியும்வரை நாசரும் அவர் குழுவினரும் கொண்டிருக்கும் சிறத்தையும் நேர்த்தியும் வெகுவாகப் பாராட்டத்தக்கவை.

"உன் மேல் என் தாயின் வாசம் வீசுகிறது"..." என்கிற சசாங்கனின் காதல் வசனங்களில் வழக்கமான செத்த உறையாடல்களுக்குப் பதிலாக உயிர் ததும்பும் இலக்கியமாய் தமிழ் தந்திருக்கிறார் நாசர். அங்காங்கே பெண்ணுறிமை போற்றுகிற வசனங்களும் அவறுடைய சமூகப் பொறுப்புணர்விற்கு சான்று தருகின்றன.

இயக்குநராக தான் வடிவமைத்த சாஸ்கன் பாத்திரத்துக்கு நடிகணாக உயிர் புகட்டியிருக்கிறார். சாஸ்கன் காலம் தலைப்பு வர்த்தகைற்ற தசை அதிர்வுகளில் நேர்த்தியாக வெளிப் படுத்தப் படுகிறது. ஒப்பீட்டளவில் விஜய் அவரை விடவும் உயர்ந்து நிற்கிறார்... தமிழ்த்திரையில் இவருக்குரிய அங்கீகாரம் இன்னும் வழங்கப்படாமலிருப்பது வருந்தத் தக்கது.

இரே பாடல் காட்சியில் வந்து தான்
எழுதிய பாடலை தானே பாடி
படத்தைத் தொடக்கி வைக்கும்
கே.ஏ.குணசேகரன் - அவருது சுகாவாக
வேலு சுரவணான், சில காட்சிகளில்
கம்பிரமாக பாண்டிச்சேரி ராஜா,
ஆழிவெங்கடேசன், கூத்துப்
பட்டறை கலைச்செல்லி போன்ற
வர்கள் தங்கள் பங்கை சிறப்பாகச்
செய்திருக்கிறார்கள்.

பாடல்களிலும், பின்னணி இசையிலும் மீண்டும் தனது உலகத்தற்கை நிருபித்திருக்கிறார்



இளையராஜா. கலப்படங்களால் மாசுபடிந்த தமிழ்ப்பாடல் சூழலில் அறிவுமதியின் மென்தமிழ் ஆறுதலாக இருக்கிறது. கலை மற்றும் கம்ப்யூட்டர் சிராபிக்ஸ் பொறுப்புகளை ஏற்றிருந்த டிராஸ்லி மருதுவம் தேவதை வடிவாக்கத்தில் சிறப்பான பங்கு வகிக்கிறார். கடந்த காலத்திற்குள் பார்வை யாளர்களை கொண்டு சேர்ப்பதில் ஒரு கலை இயக்குநராக அவர் பஸி நிறைவானது. அரசர் தூலப்பின்னன்றி என்றால் இதுவரை என்னென்ன பொருட்கள், அரங்க அமைப்புகளை பார்த்திருக்கிறாமோ அதிலிருந்து மாறுபட்ட பின்னணிகளை உணர முடிகிறது. சிராபிக்ஸ் உத்திகளிலும் புதிய சாத்தியப்பாடுகளைத் தந்திருக்கிறார்.

தரமான படத்தின் இயக்குனர் என்பதோடு கீழ்க்கண்ட சிலவற்றிற்காகவும் நாசரை பாராட்ட வேண்டும்.

1. திரைசார்ந்த கதைக்களத்தை புதியதொரு கிழக்கிற்கு எடுத்துச்

சென்றதற்காக.

2. நாட்டுப்புறப்பாடல், கூத்து மற்றும் நலீன நாடகங்களில் சாரங்களை உறிஞ்சி தனதாக்கிக் கொள்ளும் திரையுலகில் அந்த வடிவங்களையும், அதனோடு தொடர்புடையவர்களையும் அங்கீரித்ததற்காக.

3. கண்களிலிருந்து அம்புவிடுவ தையும், கதாநாயகிகளின் உடைகளுக்கு நிறம் மாற்றுவதையுமே கம்ப்யூட்டர் சிராபிக்ஸ் என்று கணக்கட்டு வித்தை காட்டி தேசிய விருது வாங்கி பெருமை பேசுபவர்களுக்கு மத்தியில் பொருத்தமான இடத்தில் பொருத்தமானவிதத்தில் சிராபிக்ஸ் உத்திகளை பயன்படுத்தி யதற்காக

- மேலும் நிறைவான படங்களை நாசர் தருவார் என்பதற்கான முன்னோட்டமாய். வந்திருக்கிறது தேவதை.

தமிழ் சொல்கதை களஞ்சியம்



எல்லா நிலப்பரப்பிலும் தன் மென்சிறகு விரித்து பறந்து அலைகின்றன கதைகள். காலத்தின் உதடுகதைளை சுரந்தபடி உள்ளது. ஒவ்வொரு நாளும் பிறக்கும் கதைகள் நட்சத்திரங்களை விடவும் அதிகமானது. விட்டின் கூரைகளிலும், நவதானியங்களிலும், புகைகூண்டின் உள்ளும், பாங்கினற்றிலும் ரகசிய மூடு அறைகளிலும் கதையின் முகம் தோன்றி தோன்றி மறைகின்றன.

தமிழ் சொல் கதைபற்பு மிகவும் நீண்டது. முடிவற்ற பயணியை போல அதன் ஊடே செல்ல வேண்டியுள்ளது.

கதை வழி காணா உலகமும், விந்தையான குள்ளர்களும், நட்சத்திரங்களும், தேவதைகளின் காதல் பாடலும், யாழியும், ஒளியை ஆடையாக நெய்யும் நெசவாளியும் நடனமாடும் சண்டெலிகளும் நம்மை கண்டடைந்தன. இந்த புனை உலகம் இன்றைய தலைமுறையினரை விட்டு விலகி போய்க் கொண்டுள்ளது.

இப்போது குழந்தைகளின் கணவில் யந்திர மிருகங்களும், மின்சூதங்களுமே உலவுகின்றன. ஆகவே, நம் கதைகளை நாம் திரும்ப சொல்லிக் கொள்ள வேண்டிய சமயம் வந்துள்ளது.

தமிழ் எழுதாகதை மரபில் பல்வகை பிராந்திய, நிலச்சார் கதைகள் நாமறியாது உலவுகின்றன. இத்தகைய சொல்கதைகளை தொகுக்கவும், இதுவரை வெளியான நாட்டுப்புறக் கதைகளை முறைப்படுத்தி வடிவமைக்கவும், கதைசொல்லிகள் கதாமுறைகள், கதையில் உலவும் கற்பனா மிருக, தாவர, தேவதா, மீமாயுஞபங்களை வகைப்படுத்தவும் இத்திட்டம் முயல்கிறது.

நான்கு தொகுதிகளாக வெளிவர உள்ள இத்திட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கதைகளும், வரைபட, சித்தீர, கோட்டு உருவங்களும் இடம் பெற உள்ளன. கதைகளின் மாபெரும் கூடாரமாக அமைய உள்ள இத்திட்டத்திற்கு உங்கள் வழியே கதைகள், சித்தீரங்கள் மற்றும் தொல்கதை தீர்ட்டு, ஏடுகளை எதிர்நோக்குகிறோம்.

வார்த்தை எறும்புகளின் சுவடு வழி ஊர்ந்து கதாபிரபஞ்சத்தை சந்திக்க வயது வரம்பற்ற குழந்தைகளாக உங்களை எதிர்நோக்கும்...

- எஸ். ராமகிருஷ்ணன்

தொகுப்பாளர்

130//11, மதுரா கோர்ட்ஸ் காலனி,

விருதுநகர்- 626 001.

□

விமர்சனங்கள்

இனியொரு தடவை

சிறுகதைகள்

எழுதியவர்: வே.சபாநாயகம், வெளியீட்டாளர்: மணியம் பதிப்பகம், 39, இரத்தின முதலித் தெரு, குறிஞ்சிப்பாடி, தெ.ஆ.வ.மாவட்டம் - 607302.

'இனியொரு தடவை' வே.சபாநாயகத்தின் ஆறு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்புநால்.

நம்மைச் சுற்றிநடக்கிற நிகழ்ச்சிகளை ஆசிரியர் தம்முடைய கற்பனை நாயக, நாயகியர் மீது ஏற்றிக் கூறினாலும் அது நமக்கேநடப்பது போல், நடந்திருப்பதுபோல் ஓர் உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. இதுவே படைப்பாளரின் வெற்றி. இவை குறுநாவல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. நாவலைப் போல் பெரிதுமின்றி, சிறுக்கதை போல் சிறிதாயுமின்றி அமைவதெல்லாம் குறுநாவல் எனக் கொள்ளும் பழக்கத்தால் இப்படிச் சொல்லும்படி நேர்ந்திருக்கிறது.

'உலகம்', 'இனியொருத்தடவை' ஆகிய இரு கதைகளிலும் முறையே கொத்தனார் ஒருவனும், தலையணையில் பஞ்சடைக்கும் தொழிலாளி

அ.சிவகண்ணன், தோதுதுறிபி

ஒருவனும் எப்படித் தங்கள் தற்காலிக எஜமானர்களை இம் சைப்படுத்துகின்றனர் என்பதைக் கூறுகின்றன.

‘அசல்திரும்பவில்லை’ கதையில் அன்றையாக ஊருக்குள் வந்த அப்பாவி ஒருவனின் உழைப்பு ஊர்ப் பெரிய மனித ரால் மிகக் குறைந்த தானத்தின் மூலம் உறிஞ்சுப்படுகிறது என்பது காட்டப்படுகிறது.

‘பொய்த்திரைகள்’ - போலியான படிப்பு, போலியான நாகரி கம் உருவாக்கும் பொய்யையான வாழ்க்கை, பெண்ணுறிமை என்ற சொல்லிற்கு எப்படி மலினமான பொருளை கற்றுத் தந்திருக்கிறது என்பதை அருணா எனும் பெண் மூலம் காட்டுகிறது.

‘யானை இளைத்தால்’ கதையில் ஊருக்குள் வந்த பட்டாளத்துக்காரன் பெற்ற முதல் மரியாதை காலப்போக்கில் எப்படித் தேய்ந்து அவமரியா தையாக மாறிவிடுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

‘மீட்டு’, ஏமாந்து தொலைத்து விட்டதம் முடியை மொபெட்டை மீட்டுக் கொள்வதற்கு, கோர்ட்டில், காவல் நிலைத்தில், ஆர்.டி. வோ. அலுவலகத்தில் இராமச்சந் தீர்களைபாடிகள் பெற்ற புதுப்புது அனுபவங்களை நகைச் சைவபுடன் சொல்கிறது.

வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகள் கலைப் பாங்கோடு

சைவயாகச்
பட்டுள்ளன.

சொல்லப்

பண்பாட்டுச் சீழிவுகள்;
படைப்பாளர்கள் பார்வையும்
பாராமுகமும்

பதிப்பாளர்கள்: தி.தயான் தன்பிராண்சீஸ், ஸ்லீட்லின் பிரபாகரன், வெளியீட்டாளர்: கிறிஸ்தவ இலக்ஷியச் சங்கம், அ.பெ.என். 501, பார்க் டவுன், சென்னை - 600 003., பக்கங்கள்: 145, விலை: ரூ.70.00.

“இன்றையச் சமுதாயத்தில் மதிப்புமிக்கது பணம் ஒன்றுதான். மனிதனது சிறந்த சில பண்புகளையாவது நிலவுடையைச் சமுதாயம் மதித்து வந்தது. இன்றைக்கு அதுவும் போய்விட்டது. பணத்துக்கு மேல் மதிப்பு மிக்கது இன்று எதுவுமில்லை என்றாகிவிட்டது”

பண்பாடு சீழிந்து, சிதைந்து கொண்டு வருகிறது என்ற கருத்தி னைப் பரவலாக எல்லாத் தரப் பினரும் உணர்ந்துதானிருக்கின்றனர். இதனைப் பற்றி உரக்கச் சிந்திக்க, சில தீர்வுகளை நினைத் துப் பார்த்திட சமுதாய உணர்வுள்ள கிறித்தவ இலக்ஷியச் சங்கம் பல்வேறு கலைத்துறைகளின் சாதனையாளர்களை அழைத்து, கடந்த 1994-ம் ஆண்டு ஜென் திங்கள் 24, 25, 26 ஆகியநாட்களில் கருத்தரங்கம் ஒன்றினை நடத்தியது. அக்கருத்துக்களின்

தொகுப்பை 17 தலைப்புகளில் வெளியிட்டுள்ளது கிறித்தவ இலக்கியச் சங்கம். அதன் வாழ்த்துரையில் முதுபெரும் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம், எழுத்தாளர் பிரேம் சந்த் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய “எது நாகரிகம்?” என்ற கட்டுரையிலிருந்து எடுத்துக் காட்டியுள்ள மேற்கோள்தான் நீங்கள் முதலில் படித்தது.

கவிதைகளில் பண்பாட்டுச் சீரமிழும் அதற்கான எதிர்ப்பும் பற்றி, தமிழன்பன், சக்திக்களை, குளோரி கிறிஸ்டோபர் ஆகியோர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதேபோன்று நாவல்களில், சிறுகதைகளில், நாடகங்களில், தீரை இசைப்பாடல்களில், தீரைப் படங்கள், தொலைக்காட்சிகளில் எனப் பல்வேறு தலைப்புகளில் பலரும் பயனுள்ள பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பண்பாட்டுச் சீரமிழுகளுக்குப் படைப்பாளர்களின் கோணல் பார்வையும் அவை பற்றிப் பாராமுகமாக இருப்பதும் மாபெரும் தவறென எடுத்துக்காட்டும் இக்கட்டுரைத் தொகுப்பு ஒரு சமகாலச் சிக்கலைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது.

*

கூட்டுக்குயில்கள்

எழுதியவர்: ராஜாம்கிருஷ்ணன், நாவல் பக்கங்கள்: 254, விலை: ரூ.48.00, வெளியிட்டாளர்:

தாகம், 11, சீவப்பிரகாசம் சாலை, தீ.நகர், பாண்டிபஜார், சென்னை-600017.

கந்தகத் தொழிற்சூடங்களில் வெந்து கொண்டிருக்கும் பிஞ்சகளின் சோக வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவல் ‘கூட்டுக்குஞ்சுகள்’. ராஜாம் கிருஷ்ணன் நாவல் என்றாலே, அது பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை உற்று நோக்கி அதன் சாரத்தை ஒரு கற்பனை கலந்த இலக்கியமாக மாற்றித் தருவதாக இருக்கும் என்பது வாசகர் அறிந்த உண்மை தான். அவருடைய நாவல், வாசகர் களுக்கு இதுவரை சந்தித்திராத ஒரு புது உலகத்தை அறிமுகப்படுத்து வதாகவே இருக்கும். ‘கூட்டுக்குஞ்சுகள்’ நாவல் சிவகாசியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தீப் பெட்டித் தொழிற்சாலைகளில் தங்கள் ஆரோக்கியத்தையும் மீண்டும் அடைய முடியாத பாலகப் பருவத்தையும் மருந்தோடு காய்ச்சி தீப்பெட்டிகளில் அடைத்து அனுப்பி வைக்கும் சிறார்த் தொழிலாளர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

தொழிற்சங்கத்தவருக்கு மகளாய்ப் பிறந்து எம்.ர., படித்து, பருவத்தீன் வேண்டுதலால் தவறுதலாக ஒரு பணக்காரத் தொழில் தீபரை மணந்து, பின்னர் அந்த வாழ்க்கைப் போக்கோடு ஒத்துப் போக முடியாதவளாய், போராடி இறுதியில் விட்டு விலகிலிடும் பெண்ணான வீஜயாவின் மனப்

போராட்டம் மனச்சாட்சி
உள்ளவர்களின் போராட்டமாகச்
சித்திரிக்கப்பட்டுள்ளது.

காட்டாற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப்பட்ட இளம் குருத்துக்களின் இழப்பிற்கு வருந்துவதை விட அவர்களின் பெற்றோர் தங்களுக்குக் கிடைக்கப்போகும் ஆறுதல் பண்ணதை அடைவதற்கு வருந்துவதே அதீக மாயிருக்கிறது. பணத்தின் ஆதிக்கம் எந்த அளவிற்கு அந்தப் பாமரத் தொழிலாளிகளை ஆட்டிப் படைத்து வருகிறது என்பதையே காட்டுகிறது. வட்டார வழக்கிலே சொல்லப்பட்டுள்ள சமூக உணர்வு மிக்க நாவல்.

*
காலங்காலமாக நன்மைக்கும் தீமைக்கும் நடந்து வரும் யுத்தத்தைப் பார்த்து வரும் மனித இனத்தின் கேள்வி. இக்கருத்தின் செயல்பாட்டையே இந்நாவல் முழுவதும் காண முடிகிறது. வட்டார வழக்கு சரளமாகக் கையாளப்பட்டுள்ளது.

ஒரு சிறிய கிராமத்தையும் அதனோடு உறவு முறைகளால் தொடர்பு கொண்டுள்ள சில கிராமங்களையும் அவற்றின் ஜீவன்களாப் நடமாடும் நாடார் இன மக்களையும் இயல்பாகச் சித்திரித்துள்ளார் ஆசிரியர்.

கிராமங்கள் என்றால் எனிய வாழ்க்கை, வெள்ளை உள்ளங் கொண்ட வெகுளித்தனமான மக்கள் என்ற சிரிமாத் தனமான பதிவுகளை மாற்றிக் கொள்ளக் கொல்கிறது இந்த நாவல்.

தன் உடன் பிறந்த தம்பி சுப்பிரமணியத்தின் குடும்பத்தை எல்லா வகையிலும் தொல்லை தந்து அழித்து விட முனையும் சாமிநாடான், பிறவி வில்லன், மற்றவர்க்குக் கெடுதல் செய்வ தைத் தவிர வேறெதையும் சிந்திக் காத நெஞ்சம் அவனுடையது. அவனுக்குத் துணை போகும் தொப்ளான் குடும்பத்தினர், நம் பிக்கையூட்டும்படிப் பழகி, கதாநாயகன் தங்கைக்கு மோசமான குடும்பத்தில் மாப் பிள்ளைக்கு ஏற்பாடு செய்யும் வேளான், எந்த விட்டில் கல்யா

சின்னச் சின்ன முற்றங்கள் (நாவல்)

ஆசிரியர்: மோகன், வெளியீட்டுப்பாளர்: தமிழ்ப்புத்தகாலயம், 11, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், பாண்டிபஜூர், சென்னை-600 017., பக்கங்கள்: 240, விலை: ரூ.45.00.

“பரத்தைக்குத் தங்கமான புருஷன் கெடைக்கான். பத்தினிக்குக் குடிகாரன், அயோக்சியன், குணங்கெட்டவன் புருஷனா வந்து சேர்றான்.... நல்ல வர்கள் கஷ்டப்படவும் கெட்டவர்கள் சந்தோஷப்படவும் தான் கடவுள் படைச்சான் போலும்” - இது கடையின் தலை வன் சக்தியின் புலம்பல்லவ.

னம் நிச்சயமானாலும் அழைக்காமலே போய் கல்யாணத்தை எப்பாடுபட்டாவது நிறுத்திவிடும் வேல்கண்நாடான், சம்பந்தி வீட்டாரோடு வந்து எல்லாவற் றையும் அதிகமாகச் செய்யும்படி ஏற்றிவிட்டுவிடுகிற கழுத்தில் கர்ச்சீப் கட்டிய நாடான், எள்வில்லன்கள் நிறைந்துள்ளார்கள்.

இவர்களுக்கிடையே தெய்வத் தையும் சத்தியத்தையும் நம்பிக் கொண்டு வாழ்க்கைச்சக்கரத்தைச் சுழற்ற முயலும் எனிய மக்கள் - ஆகியோரை நமக்கு அறிமுகப் படுத்துகிறது ‘சின்னச் சின்ன முற்றங்கள்’.

*

ராமாநுஜர் (நாடகம்)

எழுதியவர்: இந்திராபார்த்த சாரதி, வெளியீட்டாளர்: தமிழ்ப் புத்தகாலயம், 11, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், பாண்டிபஜார், சென்னை - 600 017., பக்கங்கள்: 144, விலை: ரூ.27.00.

இந்தியாவில் மிகப் பழங்காலந்தொட்டே மக்களைக் குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவினர் மற்ற குழுவினரைப் பார்த்துப் பெருமுச்சவிடவும், உதாசினப் படுத்தவும், விதி என்று தம்மைத் தாமே நொந்து கொள்ளவும் வைத்தது வருணாசிரம முறை. அதன் பாதிப்பு தமிழ்நாட்டிலும் இல்லாமல் போகவில்லை. பிறப் பால் யாவரும் சமம் என்பதை உணர்ந்தவர்கள் கூட, சுயநலம்

காரணமாக அதை வெளியே பேசத் தயங்கினார். அப்படிப்பட்ட காலக் கட்டத்தில் அதாவது தொள் எாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த (120 ஆண்டுகள்!) வைவைப் பெரியார் ராமாநுஜர், தம் குரு நம்பிக் கூறிய ரகசியத்தை “கானுமிடமெல்லாம் வைகுண்டம் என்றால் காண்பவற்றுள் உயர்வு தாழ்வு இல்லை. நால் வகைச் சாதி நாராயணனுக்கு இமைக்கும் அநீதி” என்று திருக்கோஷ்டியூரில் கோவில்மதில் மீது ஏறி ஊரைக் கூட்டி உரத்து அறிவிக்கிறார். செட்டி இனத் தவரானதிருக்கச்சிநம்பியை முதல் குருவாக ஏற்றுக் கொண்டவர் ராமாநுஜர்.

ராமாநுஜரைப் பற்றிச் செவி வழிச் செய்திகள் பல உண்டு என்றாலும் கிட்டிய சான்றாதாரங் களை ஒப்பு நோக்கிக் கண்ட உண்மையை ராமாநுஜர் நாடக மாக்கியிருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி.

இந்நாடகம் படிப்பதற்கும் நடிப்பதற்கும் உரியது. கனமான உள்ளடக்கத்தை, நாடக மேடையை மனத்தில் கொண்டு எனிமையாகத் தந்திருக்கின்றார். அரங்கச் செலவு அதிகம் ஆகாமல், எனிய காட்சி அமைப்புக்களின் துணையோடு நடத்தத்தக்க வகையில் ஆக்கியுள்ளார். ராமாநுஜரின் வாழ்க்கை சமுதாயத்திற்கு வேண்டிய ஒரு செய்தியாக அமைந்துள்ளது. இந்த நாகரீக

காலத்திலும் இரத்த ஆறுகளால்
பிரிவுபட்டுக் கிடக்கும் தமிழ்ச்
சமுதாயத்திற்கு, ஒரு தீர்வினை
சட்டிக்காட்டும் நாடகம்
'ராமாங்கன்.'

*

'மொசக்குட்டி'

பரிசுப்பெற்ற சிறுகதைகள் 14

எழுதியவர்: ரோஜா குமார்,
வெளியீட்டாளர்: இமயப்
ப்பதிப்பகம், 8, நீலா, தெற்கு வீதி,
நாகப்பட்டினம் - 611 001.,
பக்கங்கள்: 156, விலை: ரூ.30.00.

சிராமத்துப் பாட்டாளி மக்களும் அடிமட்டத்து மக்களும் அவர்களுடைய எல்லைக்குட்பட்ட இயல்பான வாழ்க்கைச் சூழலில் இயங்குவதை அவர்களுக்குத் தெரியாமல்நமக்கு நேரே காட்டுகிறார் ரோஜாகுமார்.

'மரம்', 'அஸ்திவாரம்', 'பாதுமா', 'வாசம்' ஆகிய கதைகள். மூஸ்லீம் மக்களும் மற்ற மக்களும் பரஸ்பரம் மனித நேயத்தோடு நடந்து கொள்வதைக்காட்டுகிறது.

'தொம்மானியா', 'பொளப்பு' ஆகிய கதைகளில் எனிய, அப்பாலிக் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் வலியவர்களால் பாலியல் வள்ளுறைக்கு ஆளாக்கப்படுவதும், அதனைக் கண்டும் எதுவும் செய்ய முடியாத நிலையில் தலைக்கும் ஆண்களின் அவலமும் சொல்லப்பட்டுள்ளது.

'பொம்மியாடும் பொம்மி

யாட்டுக் குட்டிகளும்', 'மழைக் கூத்து' ஆகிய கதைகள் மழையும் வெள்ளாரும் சிராமத்து அடிமட்டத்துப் பாட்டாளி மக்களுக்குச் செய்து விடும் ஈடு செய்ய முடியாத இழப்பைப் பேசுகின்றன.

'அறிமுகம்', 'நிலை' ஆகிய இரண்டு கதைகளும் தங்கள் வாரிசுகளுக்கு உண்மையான தகப்பனைக் காட்ட முடியாத பெண்களின் மன நிலையைக் காட்டுகின்றன. 'மொசக்குட்டி', 'பொம்மைச் சட்டை', 'உள்ளொளி' ஆகிய மூன்றும் குழந்தை உளவியல் செயல்பாட்டைக் காட்டுகின்றன.

இத்தொகுப்பில் பரிசுபெற்ற 14 கதைகள் உள்ளன. "நாலாம் வகுப்புமட்டுமே பள்ளிப் படிப்பு. ஒரு பழக் கடையில் கூலியாளாக வேலை பார்க்கிறார்" - இது ரோஜாக்குமார் பற்றி, முன் நூரை தந்துள்ள மேலாண்மை பொன்னுச்சாமி குறிப்பிடுவது, படைப்பைப் பார்த்த பிறகு படைப்பாளி பற்றிய இந்த உண்மைக் குறிப்பைப் பார்க்கும் போது மேலாண்மை பொய் சொல்ல மாட்டார் என்பதால் நம் வியப்பு அடங்கிப் போய் விடுகிறது.

(இளம் வயதில் மருந்துக் கம்பெனியில் பாட்டில்களைக் கழுவுவது போன்ற எடுப்பிடி வேலைகளைச் செய்த சார்ல்ஸ் டிக்கன்ஸ் பிள்ளைர் மாபெரும் இலக்கிய வாதியாக வளர்ச்சி பெற்றதுநினைவிற்கு வருகிறது).

இலக்கியம் படைப்பதற்கு படிப்பு முக்கியமில்லை. மக்களைப் படிப்பதும் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதும் அடிப்படையான தகுதிகள். இவை பற்றி மற்றவர்களுக்குச் சொல்லியாக வேண்டும் என்ற துடிப்பு மற்றோர் உந்து சக்தி. இவற்றை ‘மொசக்குட்டி’ சிறு கதைத் தொகுப்பைப் படிக்கும் போது நன்றாகவே உணர முடிகிறது.

அ.சிவக்கண்ணன்

*

பின்நவீனத்துவம்

1. பின் நவீனத்துவம் இலக்கியம் - அரசீயல் அ.மார்க்ஸ், விடியல் பதிப்பகம், கோவை. ரூ.35.

2. பின் நவீனத்துவம், கி.வெங்கட்ராமன், தமிழ்கண்ணோட்டம், வெளியீடு (ரூ.7).

இந்த இரு நூல்களும் பின் நவீனத்துவம் பற்றியவை. அ.மார்க்ஸ் பின்நவீனத்துவத்தை ஆதரிக்கவும், அதை விளக்கவும் முற்படுகிறார். கி.வெங்கட்ராமன் பின் நவீனத்துவத்தை அடிப்படைகளைச் சாடி, அதை மறுக்கிறார். இந்த இரு நூல்களில் உள்ள கருத்துக்களைப் பற்றிக் கூறுவதற்கு முன்னர், இந்த இரு ஆசிரியர்களையும் பாராட்ட வேண்டும். ஒன்று, அவர்கள் தமிழ் சூழலில் இந்தக் கருத்துக்

களை ஆதரித்தும், மறுத்தும் மிகத் தெளிவாகவே செயலாற்றி யுள்ளனர். பின் நவீனத்துவவாதிகள் இருண்மையை ஒரு வழிமுறையாகப் பின்பற்றி னாலும், மார்க்ஸ் நல்ல தெளி வான் நடையில் தான் அதை எழுதுகிறார்.

பின் நவீனத்துவம் என்பதைச் சுலபமாகவே புரிந்து கொள்ளலாம். ஐரோப்பாவின் வரலாற்றில் மறுமலர்ச்சி காலம் (1500) தொடங்கி இருபதாம் நூற்றாண் டின் நடுப்பகுதி வரையுள்ள காலத்தை நவீனத்துவ காலம் என்பர். இதன் தொடர்ச்சியாக, இதை மறுத்து எழுந்தது பின் நவீனத்துவம் ஆகும், நவீனத்துவ தத்துவம், சமயம், கலை ஆகிய கருத்துருவு வடிவங்கள் யாவுமே ஏதாவதொன்றை மையமாகக் கொண்டிருந்தன. பகுத்தறிவின் மூலம் எதையுமே அனுகின. உதாரணமாக ஹெகல் முழு முதற்கருத்தை அவர் தத்துவத்திற்கு மையமாக வைத்தார். மார்க்ஸ் இயங்கியல் பொருள் முதல் வாதத்தை மையமாகக் கொண்டார். பிராய்ட் ஆழ்மனதை மையமாகக் கொண்டார். ஆனால் பின் நவீனத்துவ வாதிகள் இதை மறுக்கின்றனர். பொதுமை, மையம், மொத்தம், சர்வ வியாபகம் போன்ற எல்லாமே தகர்ந்து விட்டன என்று கூறுகின்றனர். இவற்றிற்கு மாற்றாக தனித்துவம், நுண்

அம்சங்கள், ஸ்தல விவகாரங்கள் ஆகியவற்றை வைக்கின்றனர். தெரிதா, பூக்கோ போன்றவர்கள் இதற்குத் தத்துவப் பின்புலத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். தத்துவமே செத்துவிட்டது, மையம் தகர்ந்து விட்டது என்ற கோவிங்கள் பின் நவீனத்து வத்தில் வலுவாக ஒலிக்கின்றன.

அ.மார்க்ஸ்.அவரதுநூலில் பின் நவீனத்தின் பல கூறுகளை விவரிக்கிறார்.

பின் நவீனத்துவம் பகுத்தறி வின் ஆதிக்கத்தில் இருந்து மனிதனை விடுதலை செய்கிறது என்று மார்க்ஸ் முதலில் விவரிக்கிறார். அமைப்பியலுக்கும் பின் நவீனத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதையும் விளக்குகிறார் பூக்கோ, நிட்டேஷ் ஆகி யவர்களது கருத்துக்களை சூருக்கமாகக் கூறுகிறார். அதன் பின்னர் எதார்த்த வாதத்திற்கு மாற்றாக மாந்தீரக யதார்த்த வாதம் பற்றிக் கூறுகிறார்.

பின் நவீனத்துவம் பெரும் இயக்கங்களை மறுக்கிறது, அவை தகர்ந்து விட்டன என்று கூறுகிறது. பேரியக்கங்கள் (மார்க்ஸ் கூற்றுப்படி பெருங்கதையாடல் கள்) இன்று விர்த்தமற்றவையாகி விட்டன. அதற்கு மாற்றாக சிற்றியக்கங்கள் (சிறுகதையாடல் கள்) தீவிரமாக இருக்கின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் தான் தலித்தியம், பெண்ணியம், சூழல்

யல், மாற்றுக் கலாச்சாரம் ஆகிய சிந்தனைகள் தோன்றுகின்றன.

பின் நவீனத்துவன் முறையாக அராஜகம் என்பதைக் கூறுகிறார். இதை அவர் ஒழுங்கவிழப்பு அறிதல் (Anarchist Method) என்று கூறுகிறார். இந்த முறையானது எந்த வலுவான கோட்பாட்டையும், தர்க்க முறையையும் ஏற்றுக் கொள்வதில்லை. இது பன்மைக் கருத்துக்கள் உள்ள அறிதல் முறையை முன் வைக்கிறது. பின் நவீனத்துவ வாதிகள் யதார்த்த வாதத்திற்கு மாற்றாக மாந்தீரக யதார்த்த வாதத்தைக் கூறுகின்றனர்.

பின் நவீனத்துவமான விஞ்ஞா னத்தில் Chaos கொள்கையை முன் வைக்கிறது. “இயற்கை நிகழ் வகுள் என்பன எனிமையாகவோ, ஒழுங்கானவையாகவோ அல்ல என்பதையும், நேரம் இயக்க வியல் சுட்டிக் காட்டுகிறது. எனவே அது தனது ஆய்வுப் பொருள்களில் ஒன்றாக ‘குழப்பம்’ (Chaos) என்பதை எடுத்துக் கொள்கிறது” (பக்.77).

இந்த விளக்கங்களைக் கொடுத்த மார்க்ஸ் தலித்தியத்திற்குத் தத்துவமாக பின் நவீனத்துவத்தைக் காண்கிறார். ஏனென்றால் பெரும் இயக்கங்களில் எல்லைக்குள் வரதா சிற்றியக்கம் என்பது அவர்கருத்து. பெரியாரது பகுத்தறிவு இயக்கத்தினைச் சற்று புறம் தள்ளி விட்டு, அவரது

எதிர்ப்பு அம்சத்தை மட்டும் வைத்து அவரையும் பின் நலீனத் துவத்திற்குள் கொண்டு வருகிறார்.

பின் நலீனத்துவத்தை விமர்சனம் செய்து வந்துள்ள சிறுநூல் கி.வெங்கட்ராமனுடையது. பின் நலீனத்துவம் எழுந்த பின்னனி, அதன் அறிதல் முறை, அதன் சமூகச் செயல்பாடு ஆகியவற்றை ஆராய்ந்து பின் நலீனத்துவத்தை நிராகரிக்கிறார்.

பின் நலீனத்துவம் பகுத்தறிவை எதிர்ப்பதை வள்ளமையாகக் கண்டிக்கிறார். அது எவ்வாறு காண்டின் ஜயவாதத்தில் இருந்து தோன்றியது என்பதைக் கூறி, முடிவில் அது மாயவாதமாக முடிகிறது என்பதைப் பல உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டுகிறார். மார்க்சிய ரீதியாக பின் நலீனத்துவத்திற்குப் பல மறுப்புகளை முன் வைக்கிறார். மார்க்சியவாதிகள் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறார். அ.மார்க்ஸ். விஞ்ஞானத்தைக் கொண்டே பின் நலீனத்துவத்திற்கு விளக்கம் கொடுப்பதை, கி.வெங்கட்ராமன் வெளிப்படுத்திக் காட்டுகிறார். விஞ்ஞானத்தின் ஒவ்வொரு கால நெருக்கடியிலும் ஜயவாதம் எழுந்து விஞ்ஞானமே சரியில்லை என்று கூறியதை எடுத்துக் காட்டுகிறார். அனுபவவாத விமர்சனத்தின் மூலம் வெளின் எவ்வாறு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை விளக்கினார் என்பதைக் கூறுகிறார். இன்று குழப்பல் கொள்கை

விஞ்ஞானிகளிடையே உள்ளது என்பது மனித அறிவு இன்னும் ஒரு படி முன்னேறியுள்ளதைக் காட்டுகிறதே ஒழிய விஞ்ஞானம் தகர்ந்து விட்டது என்று ஆகாது என்று விளக்குகிறார்.

சமூக அரங்கின் மொத்தத்தினை மறுத்து விட்டு விளமிப்பில் உள்ளவற்றை ஆதரிப்பது, பல குரல்களில் பேசுவது, அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும் என்பது, எல்லாப் பெருங்கதையாடல் களையும் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு என்பன போன்றவை உழைக்கும் வர்க்க ஒற்றுமை உருவாக்காது. அதற்கு மாற்றாக ஆதிக்க சக்திகளுக்கு பலம் அளிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். பின் நலீனத்துவம் கலவரங்களை உருவாக்கும். ஆனால் புரட்சியைக் கொண்டுவர முடியாது.

இந்த இரு நூல்களும் கவனமாகப்படித்து விவாதிக்கப்பட வேண்டிய நூல்கள். ஒன்றை மட்டும் கூறலாம் பெருங்கதையாடல், சிறுகதையாடல் என்று சமூக இயக்கங்களைப் பிரித்துப் பார்ப்பது இயங்கியல் பார்வை அல்ல. மொத்தம் (Universal) தனியன் (Individual) ஆகியவற்றிற்கு இடையில் உள்ள இயங்கியல் உறவின் அடிப்படையில் தான் எதையும் தீர்மானிக்க வேண்டும்.

-எஸ். தோதாத்ரி



தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்ற

நியூசெஞ்சரி புத்தக நிறுவனம்

இணைந்து நடத்தும்...

இலக்கியப் போட்டி- 1997

தமிழ்மொழிக்குப் புரட்சி அன்ற ஏற்றிய பாரதிக்கு ஆண்டு தோறும் எட்டையபுரத்தில் விழா உண்டு. மக்கள் கவிக்கு எடுக்கப் படும் அவ்விழாவில் கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண் மேம் நியூசெஞ்சரி புத்தக நிறுவனமும் கலைஇலக்கியப் பெருமன்ற மூம் இணைந்து கீழ்க்கண்ட துறைகளுக்குப் போட்டிகளை அறிவிக்கிறது.

1. நாவல் 2. சிறுகதை தொகுப்பு 3. கவிதைத் தொகுப்பு/நூல் 4. நாடகம் 5. கட்டுரை

* போட்டிக்கு அனுப்பப்படுவை அச்சேறிய நூல்களானால் 1996-1997களில் வெளிவந்தவைகளாக இருக்க வேண்டும்.

* அச்சேறாத கையெழுத்துப் பிரதிகளானால் அச்சில் 90 பக்கங்களுக்கு குறையாமல் வரும்படி இருக்க வேண்டும்.

* படைப்பாளிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்போட்டியில் பரிசுபெறாதவராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் நூல்களின் படைப்பாளிகளுக்கு எட்டைய புரம் பாரதி விழாவில் (செப்டம்பர் 1997) என்.சி.பி.எச். நிறுவனத்தார் பரிசளிக்க இருக்கிறார்கள்.

* படைப்பாளிகளின் முழு தொடர்பு முகவரியோடு 15.7.1997க்கு முன் கீழ்க்கண்ட முகவரிக்கு நூல்களை அனுப்புக.

செந்தீநடராசன்

கலைஇலக்கியப் பெருமன்ற மாநில இலக்கியக்குழு பொறுப்பு கரோநெட் கணினி வடிவமைப்பு மையம்

81, நீதிமன்ற சாலை,

நாகர்கோவில்- 629 001

பொன்னீலன்

மாநில பொதுச் செயலாளர் மாநில இலக்கியக்குழு (பொறுப்பு)

செந்தீநடராசன்

"தாலியில் பூச்சுடியவர்கள்"

பாலமுறி கந்தப் பிரகாரமிழுமி

ஏந்துகொண்டுவரும்

veet - மாங்கி பயநிக்கே

தாலியில் பூச்சுடியவர்கள் வரும் என்று அறியவிடும்

முதன் முதலாய் ஒரு பெண், அக்கினிச்சட்டி எந்தி ஆடுகிற சம்பவம் அந்த ஊரில் நடந்தது.

அப்போதுதான் கல்யாணமாகி வந்த ஒரு பெண், அக்கினிச்சட்டி ஏந்துவது, அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. மங்கலப் புடவையின் கசங்கல்கூட மறையவில்லை. காற்றுக்கு அதைகிற அலைகளின் நொறுங்கல்போல் இன்னும் சுருங்கல்கள் இருந்தன. பள்ளாரும், சக்ளியரும், ஒட்டாரும் இருக்கிற பள்ளக்குடியில் இல்லாமல், வேறெங்கும் இது நடக்காது.

பொய்லான் வீட்டுக்குப் புதுமருமகள் வந்திருக்கிறான் என்ற செவிச் சேதி மட்டும் பரவியிருந்தது; காடுகரைக்குப் போகையில், அவளை அரிச்சலாய்ப் பார்த்தவர்கள் இப்போது முழுமையாகப் பார்க்கமுடிந்தது. கம்மாய்த் தண்ணிக்குப் போகிறபோது கொடிமரமேடையில் உட்கார்ந்திருந்தவர்கள், புளிய மரக்கிளையில் வேஷ்டியை உலர்த்திக் கொண்டிருந்தவர்கள் மட்டுமே அவளைக் பார்த்திருக்கிறார்கள். இப்போது அவள் மேலே சாமி ஏறியதால் ஊர்முழுதும் அவளைக் காண முடிந்தது. நிலா வெளிச்சத்தின் கீழே படிக்கிற எழுத்துக்களைப் போல் அவளை அரிச்சலாய்ப் பார்த்தவர்கள், இப்போது முழுதுமாய்க்

கண்ததும்பப் பார்க்க முடிந்தது.

அக்கினிச் சட்டியை மேலே தூக்கிவீசி ஆடுகிறார். ஒரு சிலப்பு மலரை, நட்சத்திரங்களுள்ள ஆகாயத்தை நோக்கி வீசியெறிவது போல், சுழலும் தீப்பந்துகளுடன் அக்கினிச் சட்டி ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்குத் தாவியது.

சின்னப்பையன்கள், சிறுமிகளின் விழிகள் அக்னி ஒளியில் பதிந்திருக்கின்றன. பக்தி வெறி கொண்ட சாமியாடியின் முகத் தைப்பார்க்கிற வேளையில், அவர்களின் முகங்கள் பயம்பூசி பிரள்கின்றன. பயம், அதிகமாகிய போது, அம்மாவின் முந்தானை கள் மறைவு தீரையாகப் பயன் பட்டன. கையில் வேப்பங்குழை இல்லாமல், வெறுஞ்சட்டியுடன், செம்பந்துகள் போல் அக்கினிக் கொழுந்துகள் சுழல, ஆடுகிற பெண்ணை, பெண்டுகள் பிரமிப்புடன் பார்த்தார்கள். அவர்களையற்றா பக்திப் பரவசம் அவர்கள் மேல் கவிந்தது. ரெட்டி வீட்டுப் பெண்கள், ஒரு கணம் பள்ளவீட்டுக் கொமியைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். கும்பிட்டபின், ஒரு பள்ளவீட்டுப் பெண் சாமியாடியைக் கும்பிட்ட தற்காக வருத்தப்பட்டுக் கைகளைக் கீழே போட்டார்கள்.

பள்ளக் குடிக்குச் சொந்தமான கருப்பசாமி கோயிலுக்குப் பொங்கல் நடந்தபோதுதான், இது நடந்தது. மூன்வேலையிட்ட கருப்ப

சாமி கோயிலில் பள்ளிப் பெண் கள் கூட்டத்தின் முன்னால் தைலி நின்றிருந்தான். நீண்ட கூந்தல் அவள் பிருஷ்ட பாகங்களின் மேல் சரிந்திருந்தது. சாமி பீடத்தின் முன்னால் ஊதுவத்தியும், சூடுமும் கொள்தத்தப்பட்டிருந்தன, ஒரு பக்கத்தில் கனன்று எரியும் அக்கினிச் சட்டியும் தீரியும்.

தாலியில் பூச்சுடிய, பள்ளப் பெண்களின் குரவை மேலெழுந் தது. தாலி நூனியில் கட்டி, அவர்களின் நெஞ்சங்களின்மீது ஆடிய பூக்கள் நேராக அங்கிருந்து வாசனையை எடுத்துக் கொண்டன போல் தோன்றின. ரெட்டிவீட்டுப் பெண்கள் தலை, வேறு யாரும் கூந்தலில் பூச்சுடிக்கொளவது அனுமதிக்கப்படாமலிருந்தது, தாலியில் பூச்சுடிக் கொள்வது ஒன்றே, அவர்களை தாழ்ந்த ஜாதிக்காரர்கள் என்பதைச் சொல்லியது, அடையாளச் சின்னங்கள் போல், அவை தொங்கின.

தாழ்ந்த பீடத்தில் கனியும் நெருப்புடன் அக்கினிச் சட்டியும் தீரியும் தங்களை எடுத்துக் கொள்ளக் கை நீட்டின, தீரி எடுக்கிற கோலன், கைகளைக் கட்டி, கண்களை முடிக் கியானத் தில் மூழ்கியிருக்கிறான். வருஷா வருஷமும் கோலன் தான் தீரி எடுக்கிறான். சர்க்கஸ் கோமாளி போல் நீண்ட கால் சட்டைகளும், தொளதொள் என்று கைகளும் தொங்குகின்றன. தலையில் கூம்பு வடிவத்தில் நீளமான ஒரு

தொப்பி, அதன் உச்சி நுனியில் ஒரு குஞ்சம் தொங்குகிறது. அந்த ஒருநாள் மட்டும் அரங்கேறியதோடு, இந்த உடைகள் மடித்து வைக்கப்படும். பூசாரி வீட்டுத் தகரப்பெட்டியில், சாமியின் சலங்கை விழாக்காலத்தில் மட்டும் போடப்படும் சாமிப் பட்டு ஆகியவைகளுடன் சேர்ந்து ஒடுங்கிலிடும்.

பள்ளக்குடிப் பெண்களின் கூட்டத்தில் முன்னால் நின்றிருந்த தைலியின் முகம் தீடுரென பிரகாசித்தது. முகம் சீவந்து, கண்கள் மேலும் கீழும் உருண்டன. உடல் நடுங்கிச் சீலிரத்தது. மேலாக்கு நழுவி விழுந்ததைக் கூட கவனிக்கவில்லை. குளிரில் நடுக்கம் கொண்டது போல் வாய் குழநி, பொருளில்லாத சப்தங்கள் வெளிவந்தன. கீழ்உத்தடின் மேல், மேல் உதடு அமுந்தி ‘புஷ், புஷ்’ என்று காற்று வெளிப் பட்டது. உடல் பதறி பக்தி வெறி கொண்டு ஆடுகிற ஒரு பெண்ணை எல்லோரும் கண்டார்கள்.

சூந்தல் முடி அவிழ்ந்து, தோள் களில் கொட்டியது. கைகளும் சூந்தல் துணியும் தரையில் அலைய, குனிந்து பரவி ஆடி னாள். பொட்டல் நிலக்காற்றுக்கு தரையை தொட்டு நாலாபக்கமும் ஆடுகிற குத்துச் செடிபோல் கைகளும் சூந்தலும் மன்னில் பரவி ஆடியது.

பொய்லான் வீட்டுப் புது மருமகனுக்கு அருள் வந்திருப்பதை எல்லோரும் கண்டார்கள். வாய் முனுமுனுப்புக்கள் கேட்டன. “தைலிக்குஅருள்வருது”.

அக்கினிச்சட்டி கனவினிந்து எரிந்தது. கைவிரித்துப் பாயும் குழந்தைப்போல், சீவந்து வளைந்த கொழுந்துகளை நீட்டியது ‘ரய்’ என்ற ஒங்காரச் சத்தம் எல்லோரையும் தீடுக்கிட வைத்தது ‘ரய்’ என்று ஒங்காரமாய் சத்தமிட்ட படி, முன்னால் தாவிக் குதித்து, தைலி கணியும் அக்கினிச்சட்டியை எடுத்துக் கொண்டாள்.

தைலியின் கையில் லாகவமாய் அக்கினிச் சட்டி ஆடுகிறது. கறுத்த உடல், அதன் சென்தாயங்கள் எல்லாவற்றையும் கொட்டிச் சுழல்கிறது. நெருப்பின் நெப்பத்தில் உதிக்கும் வியர்வை நெற்றியில் வைரத்துகள்களை கொட்டுகிறது. முகத்தில், ஆக்ரோஷம் பிரவகிக்க சூந்தல் சிதறி ஆடுகையில், பெண்கள் பயந்து பின்வாங்கினார்கள். பக்தி வெறி கொண்ட முகம், எல் லோரையும்கை எடுக்கசெய்தது.

“பேய்”-தைலியிடமிருந்து தீமிறி வார்த்தைகள் வெளி வந்தன. ஒரு பெண்ணின் வார்த்தைகளாக அவை இல்லை. அருள் கொண்ட சாமியின் வார்த்தைகளே. கருப்பசாமியின் அருள் தவிர வேறொதுவும் இப்படி பேச வைக்காது.

“டேய்” மீண்டும் தைலியின் குறல் முழங்கியது.

“சாமி”-பவ்யத்துடன் பள்ளர்களின் தலைகள் குனிந்தன. கைகள் குலிந்து நின்றன. விழிகள் பயக்குறியுடன் சாமியை ஏற்றிட்டு நோக்கின.

“சாமிக்கு தீராத குறை ஒன்று இருக்குடா”

“சாமி”?

“டேய், சாமிக்கு முனு வருஷமா பொங்கல் உண்டா?”

“இல்லை சாமி”

“ஒரு பூசனை உண்டா?”

“இல்லை சாமி”

“விளக்கேத்தறதுகூட இல்லை, எங்கோயில் விளக்கேத்தாமே இருண்டு கிடக்குடா. எத்தனை நாளை என்னை அவமானப்படுத்த நினைச்சீங்க?”

அவர்கள் சாமியை அவமானப்படுத்தி விட்டார்கள். இத்தனை நாளும் அவர்களுடன் விழிகளால் மட்டுமே பேசிக் கொண்டிருந்த சாமியை, இப்போது வார்த்தைகளால் பேச வைத்து விட்டார்கள். வார்த்தைகளால் பேச வைக்கிற அநியாயத்தைச் செய்துவிட்டார்கள். சாமியின் கேள்விகளுக்குப் பதில் இல்லை. எந்த முகத்தோடு பதில் சொல் வது? பதில் சொல்ல முடியாத அளவுக்கு தப்பி நடந்து விட்டது. குல தெய்வத்தின் கோபத்திற்கு

ஆளான பயம், அவர்கள் முகங்களில் பளிச்சிட்டது. வீரியமுள்ள கருப்பசாமியைத் தவிர, வேறு யாரும் இப்படிப் பேசவார் இல்லை. கருப்பு சாமியின் அருள் வருசிறபோது தான், அருள் வந்த மனிதனுக்கு கல்லும் மூள்ளும் தெரிவதில்லை, போன பொங்களின்போது, இப் படித்தான் ஒருவன் அக்னிச்சட்டி ஏந்துகிற போது, விலாவில் பட்டதீப்புண்டுடன் விடியும்வரை அக்னிச்சட்டி ஏந்தினான்.

“குத்தம் மன்னிக்கனும் சாமி” குனிந்து வணங்சியதலைகளுடன் கேட்டார்கள்.

“முனு வருஷமா பஞ்சம் சாமி, அதனாலே சாமிக்குச் செய்ய வேண்டிய விசனைகள் எல்லாம் செய்ய முடியலே. இனிமே செய்றோம் சாமி.”

சாமியின் கோபம் குறைய வில்லை. வெறிபிடித்து திக்குகள் எட்டையும் மதிப்பவள்போல் சுழன்று கொண்டிருந்தாள்.

“உத்தாரம் சொல்லனும் சாமி” இடக்கை மேல், வலக்கை ஏந்தி, வாயருசில் வைத்தபடி, பணிந்து அவர்கள் கேட்டார்கள்.

தைலி மன்னித்துவிட்டாள். சாமி வடிவத்திலிருந்த அவளிடமிருந்து. அந்த ஏழை அரிஜன மக்களுக்கு உத்தாரம் கிடைத்து விட்டது. இனிமேல் வருஷா வருஷம் சாமிக்கு காப்பு கட்டி, பொங்கல் நடத்த வேண்டுமென்று உத்தரவு கிடைத்தது.

அவர்களுக்கு, இன்னும் பல வீடுகள் போகவேண்டியிருந்தது. தெருத்தெருவாய் முதலாளிமார் வீடுகளில் போய் 'படி' வாங்க வேண்டும். படி வாங்கியதைக் கொண்டு வருஷம் முழுவதும் சாமிக்கு விளக்கேத்த வேண்டும். ஊர் முழுதும் படிவாங்கி முடிக்கையில் கீழ்க்கே பூமி ஒரு அக்னிச் சட்டி ஏந்தியதுபோல், குரியன் உதித்துவிடும்.

பள்ளத் தெருவைக் கடந்து சாமியாட்டம் ஊருக்குள் வந்த போது, கணுக்கை முதல் தோள் வரை பச்சைக் குத்திய சதைப் பிடிப்புள்ள கைகளில் ரெட்டி வீட்டு இளவட்டங்களின் பார்வைகள் அமர்ந்திருந்தன. கைகளை உயர்த்துக்கிழக்கினிச் சட்டியை மாற்றி ஆடுகையில், அவர்களின் பார்வைகள் சாமியாடியின் மார்புப் புறங்களிலேயே நின்றன. கரிசல் மண்ணில் பருவமாய்ப் பெய்த மழைக்கு தூரும் தலைப்பு மாய் கொழுத்த ஒரு சம்மங் காட்டைப் போல், நள்ளிரவின் நட்சத்திர ஒளிகளுக்குக் கீழே மிதக்கும் அவள் மீது அவர்களின் விழிகள் வலையிட்டன.

2

“தானியத்தை எடு பார்க்கலாம்”

“எடுத்தான்ன செய்வே?”

“நீ எடு, எடுக்கிற கையை ஒடிக்கிறேன்.”

“என் வீட்டிலே இருக்கிறதை எடுக்கிறதுக்குநீயாருடி?”

“ஒன் வீட்டிலே இருக்கிறது? யார் கொண்டு வந்து போட்டது?” தும்மக்கா. குலுக்கைக்குப் பக்கத் தில் போய் நின்று கொண்டாள். சீமின்டுத் தீண்ணைக்கு மேலி ருந்த குலுக்கைக்குப் பக்கத்தில் இந்தச் சண்டை நடந்தது. குலுக்கை நிறைய தானியம் தனும் பியது. அது முழுதும் அவளுக்குரியது. ஒரு கையை இடுப்பில் ஊன்றி இன்னொரு கையை குலுக்கை மேல் வைத்து, சாய்ந்து நின்றபடி தும்மக்கா கேட்டாள். “நீ எங்கே கொண்டுபோறேன்னு தெரியும். ஊரிலே இருக்கிற பள்ளிச்சிக்கு பறைச்சிக்கும் கொட்டிக் கொடுக்கி ரதுக்காக நா சேத்துவைக்கலே.”

புருஷனைத்தான் கேட்டாள். பேச்சில் அலட்சிய பாவம் தெரிந்தது. புருஷனை எரிந்துவிடுவதைப் போல் பார்த்தபடி கேட்டாள். “ஏஞ்சொத்தையெய்ல்லாம் கொள்ளன அடிச்சிட்டுப் போகலாம் பார்க்கிற்யா?”

“எதுடி ஒஞ் சொத்து? நா பாடுபட்டுக் கொண்டு வரலேன்னா, நிலத்திலேருந்து ஒரு தானிய மணி வந்திருக்காது?”

“அதுக்குத்தான் கூலி கொட்டி உளந்திருக்கே. எடுத்திக் கிட்டயே?”

“சும்மா கொடுக்கலே, ஒங்கப் பன் வீட்டிலேயிருந்து கொடுக்கலே. உழைச்சதுக்கு வந்தது.”

“அதான் ஒனக்கும் ஒம்பிள் ஸளகளுக்கும் எங்கப்பன் வீட்டிலேருந்து கொண்டு வந்து கொட்டி னேனே. இப்ப நீயும் ஒம்பிள் ஸளகளும் செழிச்சீக் கும்மாளம் போடறது யாராலே? கோழி பறிக்கிற மாதிரி பறிச்சீ, ஆடைக்கும் கோடைக்கும் கொண்டு வந்து கொட்டி னேன். இங்கே உக்காந் தூட்டுத் தீங்கறிங்களே, அது எவ கொண்டுவந்து போட்டது?”

குலுக்கையில் இருக்கிற தவசமெல்லாம் அவனுக்குச் சொந்தம். புருஷன் வீட்டுக்கு வருகிறபோது தாய் வீட்டிலிருந்து அவனுக்கு கொடுத்த புஞ்சையில் விளைந்தவை. அவள் பேருக்கு உள்ள புஞ்சையில் இருந்து வரும் வெள்ளாமையை எல்லாம், அவள் தனியே எடுத்துக் கொண்டாள். குலுக்கை வாய் தளும்பத் தளும்ப இருக்கும் தவசமும், திண்ணையில் அம்பாரமாய் குவிக்கப் பட்டுள்ள பருத்தியும் அவனுக்குச் சொந்தமானவை. விளைந்து வருகிறபோது அதன் விளைவு கூலியை மட்டும் புருஷனுக்குக் கொடுத்து விட்டாள்.

ஆனால் புருஷனின் செலவிலேயே சாப்பாடு நடந்தது. ஆனால் அவனுடைய சேகரிப்பில் எதையும் எடுத்துக்கொள்ள அவனுக்கு உரிமையில்லை. கட்டிய மனளவிக்குச் சோறு போடுவதும், பாதுகாப்பதும் புருஷனின்கடமை. அதை அவன் ஒழுங்காகச் செய்கிறவரை தகராறு

இல்லாமல் நடந்தது.

புருஷனுடன் வாழ்கிறபோது அவனுடைய சொத்து தனியாக இருந்தது. அதன் இயக்கம் தனியாக நடந்து வந்தது. அது தன் இனவிருத்தியைப் பெருக்கியது, கழுத்தில் ஒவ்வொரு வருஷமும், ஒரு ‘செயின்’ கூறிக்கொண்டே போனது. ‘செயின்காரி’ என்று தான் ஊர்க்காரர்கள் பெயர் வைத்தார்கள். 2செயின்காரி புருஷன்’ வட ரெட்டி என்றுதான் அவனுக்குப் பெயர் வந்தது.

வடரெட்டியைப் பார்த்து, தும் மக்காவின் குரல் வந்தது.

“இனிமே ஒரு புல்லுமணி வீட்டை விட்டு வெளியே போனா, நீயும் ஒம்பிள்ளைகளும் மரியாதையா வெளியே போகனும்”

3

எங்கே போனாலும் இந்தப் புறக்கணிப்பு காத்திருக்கிறது. கம்மாய்த் தண்ணீக்குப்போனால், ஊரைச் சுற்றிப் போகவேண்டு மென்கிறார்கள். கொதிக்கிற வெயிலானாலும் முழங்கால் வரை சக்தி ஒட்டுகிற மழைக்காலமானாலும் ஊரைச் சுற்றியே போக வேண்டியி ருக்கிறது. கம்மாயில் தண்ணீர் வற்றி, ஊத்துத் தோண்டி யிருக்கிறபோது, குடிநீர்ப் பஞ்சம் தலை விரித்தாடுகிறபோது, அங்கேயும் காத்திருக்கவேண்டியிருக்கிறது. யாராவது ஒரு வாளி, அரை வாளி தண்ணீர்க் ஊத்த

மாட்டார்களா என்று நான் முழுதும் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் யாரும் தண்ணீர் விடாமலே தண்ணீர் இல்லாமலே திரும்பி வந்திருக்கிறார்கள்.

தெலி வெகு நேரமாகக் காத்திருக்கிறாள். ரெட்டி லீட்டுப் பெண்கள், கடைக்குச் சாமான் வாங்க வந்தபோது தான் அவள் வந்தாள். அவர்களுக்கு முன்னால் போய் நின்று வாங்கக் கூடாது. ஓரமாய்நின்றே வாங்க வேண்டும். ஒவ்வொருவராய் வாங்கிப் போய் விட்ட பிறகும் யாராவது வந்து கொண்டிருக்கிறார்கள்.

“அப்புச்சி நா. வெகு நேரமா காத்திருக்கேன் அப்புச்சி. வெரசா கொடுங்க”-அவள் குரல் தீண்மாய் ஒலித்தது. புருஷனைப் பற்றிய பயம் மனசில் கெக்கலித்தது.

வண்ணான், அம்பட்டன், பள்ளர், பறையர், பண்டாரம் ஆகியோர் ஒருவருக்கொருவர் உறவு சொல்லியே அழைத்தார்கள், அதனால்தான் பண்டார இனத்தைச் சேர்ந்த கடைக்காரரை தெலி ‘அப்புச்சி’ என்றழைத்தாள். ஆனால் ரெட்டிமார்களை ‘முதலாளி’ என்றுதான் கூப்பிட வேண்டும்.

கடைக்காரன் ராஜாமணி, எதுவும் அறியாத பாவணையில் கேட்டான். “ஒன்கு என்ன வேணும்?”

“மாகாணிப்படி தவசத்துக்கு

பொரிகடலையும், அரைவீசத் துக்கு புளி, மிளகாயும் கொடுங்க அப்புச்சி”- இது நான்காவது தடவையாச் சொல்கிறாள்.

“லீட்டில் வேலை இருக்கா?” அர்த்த சேஷ்டையுள்ள குரலில் ராஜாமணி கேட்டான். கண்களில் விஷமம் பொங்கியது.

கொச்சையான வார்த்தைகளும் பெண்பாவணைகளும் கடைக்காரன் ராஜாமாணிக்கத்தீற்கு கைவந்தவை. அதனாலேயே அவள் கடைக்கு பெண்கள் கூட்டம் கவர்ந்திருக்கப்படுகிறது. அதனால் இயற்கையாகவே ஆண்கள் கூட்டமும் நிறைந்தது. இளவட்டங்களே நிறைய வந்தார்கள். பெண்கள் பாணியில் பேசுவதும், சிரிப்பதும் அவனுக்கு சிலாகித்து வந்தன. பெண்கள் பாணியில் பேசுவதும், குத்திக் குத்திப் பேசி அவர்களிடமிருந்து லீட்டு விஷயங்களை எடுத்துக் கொள் வதும் நடக்கும். சில நேரங்களில் அவள் கைவிரல்கள் பெண்களின் விலாப்பகுதியில் படிநும். அவை ஒவ்வொரு பெண்ணையும் பதம்பார்க்கிற எதிர்ப்பு சக்தியை அளந்து பார்க்கிற தடவ்களாய் அமையும்.

கடைப் பலகையின் மீது அமர்ந்திருந்த வட்டரெட்டியின் கண்கள் தெலியின் மீதே கிடந்தன. எடுக்கக்கூடவில்லை. வெறித்துப் போய் அவள் மார்ப்பு பகுதியின் மீது கிடந்தன. அரிக்

கேன் விளக்கின் சின்ன ஒளியில், இந்த அசிங்கங்கள் எல்லோரும் தெரியவே அனுமதிக்கப்பட்டிருந்தது. வட்ரெட்டி சரியான இடத்தில் உட்கார்த்திருக்கிறான். சாமான் வாங்குகிற போதும், எடுக்கிற போதும் கை அவன் மேல் படுகிறது. கைகள் அவன் தலைக்கு மேலேயே போய் வரவேண்டியிருக்கின்றது.

சாமானை வாங்குகிற போது, தைலி கைநீட்டி வாங்கவில்லை. நார்க், ‘‘கொட்டானை’’ பலகை ஓரமாய் வைத்து விட்டுச் சொன்னாள். “அதிலேயே போடுங்க” அப்புச்சி.”

ஓரமாய் நின்று பலகை மீது வைத்த நார்க்கொட்டானை எடுத்துக்கொண்டாள். அப்படியும் எடுக்க முடியாமல் உடல் உராய்மாகிறது. தைலி சொன்னாள். “கொஞ்சம் தள்ளிருங்க முதலாளி”.

ராஜாமணி கண்சிமிட்டலுடன் சொன்னான். “முதலாளி தொட்டாதிட்டுப் பட்டிருமா?” - ஜாடையாய் விழிகள் வட்ரெட்டி மீதும், அவன் மீதும் மாறிமாறிப் பாய்ந்தன.

வட்ரெட்டியின் பக்கத்தில் நார்ப்பெட்டியில் நிறைய தவசமும், பருத்தியும் இருந்தன. கொஞ்ச நேரத்துக்கு மூன் விட்டில் நடந்த சன்னடைக்குப் பின் தும்மக்காவுக்குத் தெரியாமல் கலுக்கையிலிருந்து கொண்டு

வரப்பட்டவை.

வட்ரெட்டி கூர்மையாய் தைலிமேல் பார்வையைப் பதித்துக்கோண்டே ராஜாமணியிடம் சொன்னான். “அந்தக் கொட்டானிலே அரைப்படி “கம்முக்கு சீனிமிட்டாய் போடு,”

அவன் கொண்டு வந்த தவசமும், பருத்திக் கலும் உள்ளே கடைச் சொள்கில் கிடந்தன. பார்வையால் அதைக்காட்டிக்கோண்டே கடைக்காரணிடம் சொன்னான். “நம்ம தவசத்தி லேயே எடுத்துக்கோ.”

தைலியின் நார்க்கொட்டான் நிறைய சீனி மிட்டாய் விழுந்தது..

தைலியின் குரல் நடுங்கியது. “வேண்டாங்க முதலாளி”.

“வாங்கிட்டான்ன? முதலாளி கொடுத்ததை வாங்கிட்டா வாந்தி வந்திருமா?” ராஜாமணி தான் பேசினான்.

மெதுவான கைவசப்படுத்தும் குரல் வட்ரெட்டியிடமிருந்து வந்தது. “இங்கே யாரும் அந்நியர் இல்லை.”

இருளிலும் அவன் பார்வையைக் கண்டுகொள்ள முடிந்தது. பயத்தில் தைலியின் உடல் நடுங்கியது. நாக்கு குழறி, வார்த்தைகள் சிதற ராஜாமணி யிடம் சொன்னாள். “இது நல்லால்லே, அப்புச்சி”.

அவன் விட்டுச் சென்ற நார்க்கொட்டானும் சாமான்களும்

அப்படியே திடந்தன.
போகையில் இருநீர்த்துளிகள்
கண்ணில் பளிச்சிட்டன.

4

“ஏன்”டி ஒதுங்கிப் போனா
என்ன?”

“ஒதுங்கித்தான் போறேன்.”

“அலுக்காம குலுக்காம
போடி”.

“போனா என்ன?”

“உனக்கு யாருடி போக
அதிகாரம் கொடுத்தது?”

“முதலாளிமார்க தான்.
முதலாளிமார்க்கிட்ட போய்க்
கேளுங்க” - எரிச்சலுள்ளபதில்கள்
தைலியிடமிருந்து வெளிப்பட்டன.
ஊரைச் சுற்றிப் போகிற
போது கூட ஒதுங்கிப் போக
வேண்டுமென்கிறார்கள். கருவேல
மூன்றும், குயவன் ‘குளை’
போட்டு நொறுங்கிய ஓட்டாஞ்
சீல்லும் காலைக் கிழிக்கிற பாதை
யில், செருப்பில்லாமல் ஒரமாய்ப்
போக வேண்டும். ஒவ்வொரு
நாளும் தண்ணிக்குப் போகிற
போது அப்படித்தான் நடக்க
வேண்டும்.

ஊருக்குப் புதிதாய் வந்த ஒரு
பள்ளச்சி எதிர்த்துப் பேசுகிறாள்.
ரெட்டி வீட்டுப் பெண்கள்
கோபத்துடன் அவள் போன
திக்கையே பார்த்தார்கள்.

“இவ ஊர்க்காலி மாடு மேய்க்
கப் போவா. ஊர்க்காலி மாடு

மேய்க்கப் போகாம இவ திமிர்
அடங்காது”.

“ஒருநாளைக்கில்லேண்ணா ஒரு
நா, இவ ஊர்க்காலி மாடு மேய்க்
கப் போகிறதநாபாக்கனும்.”

“வீடு வீடா ஊர்க்காலி மாடு
பத்தறத்கு வருவா. என்
வீட்டுக்கு வர்றப்போ
நல்லாக்கேப்பேன்.

அந்த ஊர், ஊர்க்காலி மாடு
மேய்ப்பதைப் பார்த்து பலநாள்
ஆகிலிட்டது. இப்போதெல்லாம்
சபைக்குடிதண்டனை கொடுப்பது
அடிக்கடி நடக்கவில்லை. பல
மாதங்களாய் மாடுகள் வீட்டுக்
கொட்டடியிலே தான் கிடக்கின்
றன். கோடை காலத்தில் கூலி
கொடுத்து மேய்க்கச் சொல்லவதும்,
கஷ்டமாக இருக்கிறது. முன்பெல்
லாம் எவ்வாவது தாழ்ந்த ஜாதிக்
காரன் தண்டனை அடைந்து
கொண்டிருந்தான். பள்ளக்குடி,
பறைக்குடியில் யாராவது ஒருவன்
தவறாமல் ஊர்மாடு மேய்த்துக்
கொண்டிருந்தான். தப்பு செய்கிற
தாழ்ந்த ஜாதிக்காரனை ஊர்மாடை
யெல்லாம் ஒன்றாய்க் கூட்டி,
“ஊர்க்காலி மாடு” மேய்க்கப்
போகச் சொல்லவு வழக்க
மாயிருந்தது. இப்போதெல்லாம்
எவனும் தண்டனையடைவ
தில்லை. தாழ்ந்த ஜாதிக்காரன்
ஒருவனைக் கூப்பிட்டுத்
தண்டித்து மாடுமேய்க்கச் சொல்ல
வேண்டும்போல் தோன்றியது.
முன்பெல்லாம் தாழ்ந்த

ஜாதீக்காரர்களிடமிருந்து எவனா வது ஒருத்தன் தண்டனை அடைந்து கொண்டே இருந்தான். மாடுகளுக்கு தீவனமும் சிடைத்தது. பால் கறவையும் அதிகம் வந்தது. பதினெண்து நாளோ, ஒரு மாதமோ சுகமாய் மாட்டுத் தொலையில் லாமல் கழிந்தது.

தைலியின் உருவம் மறைந்த பின்னும் பெண்கள் முனுமுனுத் தார்கள்.

“எந்தத் தீமிரில் பேசுறாங்கிறது தெரியாதா?”

“எல்லாம் செயின்காரி புருஷன் கொடுக்கிற தீமிர்தான். அவன் இவளையே ஆலவட்டம் சுத்துறான்.

செயின்காரி புருஷன் வட ரெட்டி எப்போதும் ராஜாமனி கடையில் காத்திருக்கிறான். எல்லா இளவட்டங்களும் அவன் போகும் பாதையில் தற்செயலாய் எதிர்ப்பட வருகிறார்கள். காட்டுக்குப் போகிறவர்கள் தவிர வேறு யாரும் போகவேண்டாத பள்ள வீதியில் இப்போது கூட்டம் அதிகமாகியிருக்கிறது. தெக்காடு, வடகாட்டுப் புஞ்சைகளுக்குப் போகிறவர்கள் கூட, பள்ளத் தெருவைக் கடந்து தான் போகிறார்கள். போகையில் ஓரச் சாய்ப் பான பார்வைகள் மாடசாமிப் பள்ளன் குடிசை மீது விழுந்து போகின்றன.

பள்ளத் தெருவிலுள்ள மட-

டைப்பந்துக்களம் சுறுசுறுப்பாய் இயங்குகிறது. பறையன், அம்பட்டன், சக்கிலியர் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த மட்டைப் பந்துக் களத்தில் இப்போது ரெட்டி வீட்டு இள வட்டங்கள் விளையாடுகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாடுகையில் மூன்பிருந்த தீட்டு இப்போது படாமல் போயிற்று. காலில் கரிசல்புமுதி படிய, வெயி லில் முகம் கன்ற விளையாடுசிறார்கள். மழை பெய்து முடிந்து ‘ஸ்ள’ என்று அடித்த ஒரு வெயிலுக்குப் பின், காய்ந்த கரம் பைக்கட்டிகள் மூள்ளாய்க்குத்தீய போதும் விளையாடினார்கள்.

எப்போதும் மட்டைப் பந்துக் களத்திலோ, அல்லது மூன்னாலுள்ள புளியமரத்தின் கீழோதென்பட்டார்கள். தீட்டரென ஒரு காலையில் மாடசாமி பள்ளனின் குடிசை மூள்ளாளிலிருக்கிற புளியமரம் போதிமரம் ஆனது. அதன் கீழுள்ள கல்லூரலில் பல இளைஞர்கள் தவக்கோலத்தில் காணப்பட்டார்கள். விடலைப் பயைன்கள் கூட்டம் அதிகமாகி விட்டதால், புளியம்பிஞ்சு தட்டு வதற்காக கையில்தொட்டி களுடன்வரும் சீன்னப் பெண்கள் கூட்டமும் வராமல் போயிற்று.

மட்டைப் பந்து அடிக்கிற போது பந்துகள் மாடசாமிப் பள்ளனின் குடிசை மூள்ளாள் போய்விழுந்தன. எடுக்கிற சாக்கில் வீழிப்பாய்ச்சல்கள் உள்ளே

போய்வந்தன.

கரிசல் மன் தீரத்தில், அதன் நிறத்திலேயே உள்ள ஒரு பெண் னுக்காய் ஆசை மாளிகைகளை நிறுவிக் காத்திருந்தார்கள். நான்த தில் தீப்பெட்டிக்கும் கண்ணங்கள், கறுப்பிலும் தீப்படித்தது. உயர்ந்து வளர்ந்த கறுப்பு உடல், எல்லாத் திசைகளிலும் காம புஷ்பங்களைக் கொட்டியது.

நிலஷட்டமை உள்ள கைகள் பரபரத்தன. எல்லாவற்றையும் கைவசப்படுத்தும், நீண்ட அகலமான கைகள், அவைகளுக்குத் தப்பி, எந்தப் பொருட்களின் இயக்கமும் நடைபெற முடியாது.

தண்ணிப் பானை சுமக்கையில் தைலையின் கைவீச்சு லாகவ மாய் நடக்கும். இடதுகை தூக்கி பானை யைப் பிடித்தபடி வலதுகை வீசி நடப்பான். இவைட்டங்கள் எல்லோரும் வீதியில் இடதுகை ஓரத்திலேயே நின்றார்கள். எல்லா லாவண்யங்களும் கொண்ட காலைப் பொழுதும், மாலையும் இதற்குத்தானமாகியது.

அன்றிலிருந்து ஊரிலுள்ள கல்யாணமான, ஆகாத எல்லாப் பெண்களுக்கும் ஒரு பொது ஏதிரி உருவானாள்.

5

“என் ராஜாமணி கடைக்குப் போநே?”

“இனிமே போகலே” - தைலையின் பார்வை புருஷனின் மேல் குவிந்து தங்கியது. “ஆனா

இனிமே நியே சாமான் எல்லாம் வாங்கிவந்திடு”.

“ராஜாமணி கடை இல்லென்னா, வேற கடைக்குப் போறது?”

“வேற கடையிலே யாரு கடன் கொடுக்கிறா?”

“அதுக்குராத்திரியிலே ஏன்டி போகலும்?”

தைலையின் பார்வை, புருஷனின் மேல் கூர்மையாகப் பாய்ந்தது. நிலைகுத்தி கொஞ்ச நேரம் விழிகள் நின்றன. பிறகுதன் முகத்தின் மேல் பதிந்த அவன் பார்வையை உடைப்பதுபோல் கையை வீசிச் சொன்னான். “இந்த வீட்டிலே நா காலடி எடுத்து வைச்சப்போ, ஒரு தானியமணி கூட இல்லை. சோத்துப்பானைவு கவிந்தேதான் இருந்தது. நா உழைச்சுக்கொண்டு வந்து உலையேத்தறேனில்லையா, அதுக்கு இது போதும்.”

ஒரு அசிங்கமான சண்டையின் ஆரம்பம் அது. மோசமான வசவு கள் விழும். கேள்வியும் பதிலும் வசவுகளாலேயே நடக்கும்.

இரவு வந்தால் அந்தக் குடிசையில் சண்டையும் சத்தமும் அதிகமாகியது. மிகச் சாதுவான மாடசாமிப் பள்ளனின் குடிசையிலிருந்து மிகக்கொடுமான வசவு களும் கத்தலும் வந்தன. அழுகையும் கத்தலும் தொடர்ந்தது.

மாடசாமிப் பள்ளன் யோசனையில் முழுகினான். அடிக்கடி அவன் ஏதோ யோசித்துக் கொண்

டிருப்பதுபோல் தெரிந்தது. ரெட்டி வீட்டுப் பையன்கள் இங்கே ஏன் மருகிமருகிச் சுற்றுகிறார்கள். ஒட்டான் வீட்டுக் கல்யாணத்தில் அவனுடைய சீன்னச் சீன்னப் பையன்களுக்கு, சமைஞ்ச இரண்டு குமரிகளைக் கொண்டு வந்தபோது, இப்படித் தானே நடந்தது. அவர்களுடன் இரண்டு குறுக்கம் நிலமும் இரண்டு மாடுகளும் வந்தன. முகூர்த்தத் தின் போது, எல்லோருக்கும் தெரியும்படி கொண்டு வந்த மாடுகளும் மரத்தில் கட்டப் பட்டிருந்தன. அந்தப் பெண்களின் சொத்துடனே, அவர்களுடைய கண்ணீரும் வந்தது.

பெண்டுகளுடன் வரும் சொத்துக்கான, வாலிபம்வராத, பம்பரக் குத்து விளையாடுகிற சீன்னப் பையன்களுக்குக் கட்டிலைத் தார்கள் என்ற வேதனையில் அந்த இரு பெண்களும் கண்ணீர் வடித்தபடி இருந்தார்கள். முகூர்த்த நேரம் முழுதும் அவர்கள் அழுதபடி இருந்ததை எல்லோரும். கண்டார்கள் அந்தக் கண்ணீரை ரெட்டி வீட்டு இள வட்டங்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். பயன்படுத்திக் கொண்டதற்கு அடையாளமாக, ஒவ்வொரு நாளும் சக்கிலியக் குடிக்கு பக்கத்திலுள்ள ஒட்டமரத்தின் கிழே பிடிக்கங்கு தெரிந்தது. மினு மினுக்கும் பிடிக்கங்குடன் ஏதாவது ஒரு உருவம் தெரிந்தது.

புருஷன்களான அந்தப்

பையன்கள் கோலி விளையாடிக் கொண்டிருக்கிறபோதே, அந்த இரண்டு பெண்களும் ஒரே வருஷத்தில் பிறந்த வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு வந்தார்கள்.

மாடசாமிப் பள்ளனின் மனம் இருப்பில்லாமல் அலைந்தது. ரெட்டி வீட்டு இளவட்டங்கள் யாரையாவது தன் வீட்டு வழியே பார்க்கையில், ஒட்டான் வீட்டுக் கல்யாணமும் மினுமினுக்குகம், பிடிக்கங்கும் நினைவுக்கு வந்தது. மனசு அமைதியிழக்கிறது.

நிலா இரவில் 'தவிட்டுக்குஞ்சு' விளையாடுகிறார்கள். முழங்கால மண்டியிட்டு வாசற்படியில் ஒருவன் குனிந்து படுத்திருக்க, அவன் மீது துணி போர்த்தி முடிவைத்து எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து தட்டுகிறார்கள். துணிக் குள்ளே மறைந்திருக்கிறவன் அணியைச் சேர்ந்தவர்களும், எதிர் அணியைச் சேர்ந்தவர்களும் வீட்டின் எதிரெதிர் சந்துகளில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். துணிக் குள்ளே மறைந்துக் கொண்டிருந்தவனின் சரியான உத்தி வந்து தட்டுகிற போது, பிறகு குஞ்சு (தட்டியவன்) பறக்கும். எல்லையைத் தொடுவதற்குள் குஞ்சைப் புடிக்க வேண்டும். விடலைப் பையன்கள் மட்டும் விளையாடிய விளையாட்டை இளவட்டங்களும் விளையாடுகிறார்கள். ஒளிவெதற்கு சந்துகளும், வாசற்படி

இல்லாத பள்ளக்குடியில் விளையாடுகிறார்கள். ரெட்டிவீட்டு இளவட்டங்களின் நிலாக்காலமுற்றுகை இப்படி ஆரம்பமாகியிருக்கிறது.

இப்போதெல்லாம் மாடசாமிப்பன்னன் இரவில் குடிசைவெளியில் ஒட்டுத்திண்ணையில் படுத்துக்கொள்கிறான். கண்கள் இருளைத் துளைத்துக் காத்திருக்கின்றன. வரும் காலடியோசைகளுக்காக காதுகள் விரிந்தே இருக்கின்றன.

பகலில் அந்தக் குடிசை ஓய்ந்து கிடந்தது. இரவானால் சண்டையும் கூச்சலும் நிறைந்தது. பகலின் அமைதி, இரவு நேர சண்டைக்கான கருவை தனக்குள் ஏந்தியிருப்பதுபோல் தோன்றியது.

இரவு நேரத்தில், குடிசைக்கு வெளியேபள்ளனின்காவல்தவம் வழக்கமாகியது. கனவுகளை கலைப்பதற்கு இடியோசைதேவையில்லை. காலடியோசைகேட்டாலே, அவன் கனவுகள் கலைந்துவிடும். சிலநேரங்களில் மிருகங்களின் காலடியோசையாகக் கூட அது இருந்தது. அப்போதும் அவன் விழித்துக் கொள்வான்.

ஜப்பசி கார்த்திகை அடைமழைக் காலங்களில் மட்டும், பள்ளன் உள்ளே இருந்தான். அப்போது எந்தக் காலவும் தேவையிருக்கவில்லை. வெளியில் மழையின் நீர்க் கம்பிகளே

குடிசைக்கு வேலியாயின. முழங்கால் வரை கரிசல் சக்தி படியமழையில் நனைந்து கொண்டு யாரும் வரப் போவதில்லை.

“முதலானி வீட்டுக்கு கம்மம்புல் குத்திக் கொடுக்கவர்றியா?

“சரி, சாமி”

அது தெலி வட்டரெட்டியைப் பார்த்துக் சொன்ன பதிலாக இருந்தது. ராஜாமணதோன் கேட்டான். ஆனால் தெலியின் பதில் கடைப்பலகை ஒருத்தில் உட்கார்ந்திருக்கும் வட்டரெட்டியை நோக்கிப் போனது.

“எவ்வளவு கேக்கறே” வட்டரெட்டி கேட்டான்.

“கூம், எவ்வளவுன்னு கேக்கனுமா? முதலானிகொடுக்கிறதே, முந்தானை கொள்ளாது. கொடுக்கிறத கொடுத்தா, வாங்கறவங்கவாங்கிட்டுப் போறாங்க”-பெண் பாவனையில் கழுத்தை வெட்டிநளினமுடன் வார்த்தைகளை நீட்டி நீட்டிச் சொன்னான் ராஜாமணி.

“புருஷன்கிட்டே கேக்கனுமா?”

“ஆமா, புருஷன்கிட்டே கேப்பாக, புருஷன் பொடவைக்குள்ளே, பொடவைக்குள்ளே இருக்கிற புருஷனை எதுக்குக் கேட்கணும். பெண்டாட்டி சொல்றதே எந்த வீட்டிலே புருஷன்தட்டியிருக்கான”- சட்டை

போடாத மேல் உடம்பில்
துண்டை மாராப்புப்போல்
போட்டு கொண்டு, ராஜா
மனிதான் பேசினான், கணக்கள்
ஜாடையாய் வடரெட்டியை
நோக்கியும் தைலியை நோக்கியும்
மாறி மாறிப் பாய்ந்தன.

புருஷன் பெயரைச் சொன்ன
போது, தைலியின் முகத்தில் பீதி
ஏற்பட்டது. பயக்குறியுடன் விழி
கள் உள்ளுக்குள் உருண்டன.
பள்ளனை நினைக்கையில்
ஒவ்வொரு நாளும் வாங்கும்
வசவும், கொடுஞ்சொல்லும்
மேலெழுந்தன. அடிவயிற்றுக்
குடல்கள் மேலெழுந்து சுவாச
பாகத்தை அடைப்பதுபோல்
கடினமாகியது. ஒவ்வொரு
இரவும் அவளைத் துன்புறுத்தும்,
கொதிக்கும் விழிகள், தைலியை
நினைவிழக்கச் செய்துவிடும்
போல் இருந்தது. எவ்வளவு
சாதுவாக இருந்த பள்ளன் எப்படி
மாறிப் போனான்? இதே விழிகள்,
முன்பெல்லாம் கல்யாணமான
புதிதில், களத்துமேட்டிலிருந்து
பார்க்கும் நிலாவெளிச்சம் போல்
வந்தன. குஞ்சமையச் சமந்து
அவள் உடல் முழுவதும் பாய்ந்தன.
இப்போது, அங்கே எரியும்
இரு கங்குகளைத்தான் பார்க்க
முடிகிறது.

ஆனால் ஒரு நாளைக்கு
இரண்டு படி கம்மம்புல் யார்
கொடுப்பார்கள்? கணக்கிட்டுப்
பார்க்கையில் சாப்பாட்டுக்குப்
போக ஒரு நாளைக்கு ஒருநாழிக்
கம்மம்புல் மீதியாகிறது. வட

ரெட்டி முதலாளியைத் தவிர,
வேறு யார் இப்படி அள்ளித்
தருவார்கள். கோடை காலத்தில்.
ஊரில் வேலையில்லாமல் எல்
லோரும் சோம்பிப் போய் உட்
கார்ந்திருக்கிறார்கள். ஆம்பி
ளைகள் பொரணமிடத்தில்
பதினெட்டாம் தாயம் வினா
யாடுகிறார்கள். பெண்கள் பகலில்
விட்டுக்கு வீடு சண்டை இழுப்
பதும் சாயந்தர நேரத்தில் முற்றத்
தில் உட்கார்ந்து ‘தட்டாங்கல்’
ஆடுவதும் நடக்கிறது. இது
மகருல் முடிந்து, வெள்ளீமை
விட்டுக்கு வந்துவிட்டது என்ப
தைக் காட்டுகிறது. அக்னி நட்சத்
திரங்கள் வெடிக்கும் கோடைக்
கால அறிகுறியைக் காட்டுகிறது.

களத்துமேட்டில் கொத்தமல்லி
யடிப்பு முடிந்து வெறும் கெண்டு
மாத்தீரம் மக்கிப் போயிருக்கிறது;
‘வீடு மல்லி’ தேடி, வேகாத
வெயிலில், சின்னப்பெண்களும்
பையன்களும், காடு, காடாய்ப்
பறக்கிறார்கள். அதைப் பொறுக்கிக்
கொண்டு வந்து கடையில்
போட்டு, அரைக்கால் படியோ,
மாகாணிப்படியோபயறு வாங்கித்
தின்கிறார்கள். பெண்டுகள், அதி
காலையில் ஒரு போகாணி கம்மங்
கன்சியைக் கரைத்துக் குடித்து,
அது குஞ்சுள் என்று வயிற்றில்
போய் சேரும்; பருத்திக்
காட்டுக்குப் போகிறார்கள். நிரை
முழுதும் பருத்திவெடித்து எடுக்க
முடியாமல் ஒரு காலம் இருந்தது.
நிரையிடிப்பதில் கூட தகராறு
வந்தது. ‘ஒன்கு நல்ல
நிரையில்லை; எனக்கு நல்ல

நிரையில்லை” என்ற தகராறு வந்தது. பருத்தி எடுப்பில், ஒரு கையளவு அடுத்த நிரை மீது பட்டால், பெண்டுகள் ஆக்ரோஷத் துடன் சண்டை போட்டுக் கொண்டார்கள். நாறத்தனமான வசவுகள் விழுந்தன. அதுவும், ரெட்டி குட்டியைச் சேர்ந்த இல்லாத ஏழை எளிய பெண்கள் பருத்திக்காக அலைகிறபோது, பள்ளக்குடிப் பெண்டுகளை பருத்தி எடுப்புக்குக் கூப்பிட ஆள் இல்லாமலே போயிற்று.

இவையெல்லாம் ஒரு கோடை காலத்தின் கண்ட அறிகுறியைச் சொல்லியது.

கதீர் அறுப்பு முடிந்த தட்டைக் காடு வழியே ஊதற்காற்று சலசலத்தது. உடலும் முகமும் ஒணந்து வறண்டு போக்கெய்தது. ஊதற்காற்றில் ஒணந்து போன உடலுக்கும், அதனால் பாதிக்கப் பட்ட மனசுக்கும் துணையின் நெருக்கம் தேவையாயிற்று. பியந்த முகடுகள் வழியே, நிலாக் கதீர்கள் குடிசை உள்ளில் பாய்ந்த போது, தையின் கனிந்த பார் வைகள் பள்ளனமீது விழுந்தன. கறுத்த விரிந்த பள்ளனின் மார்பில் கை அலைந்தபடி, அவள் பேசினாள்.

பள்ளன், அடித்தொண்டையி லிருந்து குரல் வந்தது.

“என்ன?”

“ஏமலவீட்டு முதலாளி வீடுக்கு வேலைக்குக் கூப்பிட டாங்க?”

“ம்” பதில் எரிச்சல் உமிழ்ந்தது.

அவன் மனசின் தணிவுக்காக தைவி காத்திருந்தாள்.

“ரெண்டு நாழி புல் கொடுக்கிறாங்க”.

“ரெண்டு நாழியா”

“இந்தக் காலத்திலே இப்படி யார் கொடுக்கிறாங்க? அப்பெப்ப, அங்கசாப்பாடும் கிடைக்கும்”

“சரி”

மெல்லிய சாமர வீச்சுப்போல், தைவியின் கைகள் அவன் மீது படர்ந்தன.

சலசலக்கும் ஊதற்காற்றும், குடிசை முகடுவழியே நிலாவின் கத்தி வீச்சும் பள்ளனைச் சம்மதிக்க வைத்தது.

அதே நேரத்தில், இரவின் அமைதியைக் குலைத்தபடி, ஊரின் மேல் கோடியில் ஒரு பயல் நடந்தது. சண்டையும் சத்தமும் மேலத் தெருவைக் கடந்து, ஊர் மடத்தை எட்டின. மடத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை, விழித்து உட்கார வைத்தன.

தும்மக்காவெறி பிடித்தவளாய் கத்தினாள். “நீ முதல்லே வீட்டை விட்டு வெளியே போ”.

“நீ யாருடி என்னை போகச் சொல்றதுக்கு”

“நீயும் ஓம்பிள்ளைகளும் யாரு சொத்திலே உக்காந்திட்டுத் தின்கறிங்களோ, அவு”

மேலத்தெரு முழுதையும் விழிக்கச் செய்து சத்தமும் கூச்சலும் மேலெழுந்தது.

அமைதி குலைந்த தெரு நாய்கள் உச்ச ஸ்தாயியில் ஓலமிட்டன. பக்கத்து விடுகளின் கதவுகள் தீற்கப்படாமல், காதுகள் மட்டும் தீற்ந்து வைக்கப்பட்டன. இந்த உள் சண்டைக்கு யாரும் போய் சமாதானப்படுத்த முயற்சி செய்யவில்லை”

வடரெட்டி அமைதியான குரலிலே சொன்னான்.

“விட்டிலே வேலை செய்யறதுக்கு ஆள்கில்லே”

“ஒனக்கும் ஓம்பிள்ளைகளுக்கும் சோறு போறது போதாதா? பள்ளச்சிக்கு வேற நான் சோறு போனுமா?”

சட்டை செய்யாமல், அவளைப் பொருட்டபடுத்தாமல் வடரெட்டி பேசினான். “கூலி பேசியாச்ச, இனிமே வேண்டாம்” என்னுமால்லுமிடியாது”

“அவ வந்திருவாளா? காலை சடக்கு ஒடிச்சி குழியிலே வைப்பேன்”

வடரெட்டியின் தீட்டான் முகமே பதிலாக இருந்தது. துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு, வெளித் திண்ணையை நோக்கி நடந்தான். தும்மக்கா அவன் பேசுவதையே வெறிக்கப் பார்த்து விட்டு, வேதனையுடன் உட்கார்ந்தாள். அவனுடைய சண்டைதோற்றுப் போனது. அவருக்குச் சொந்தமான புல்லும் பருத்தியும் வடிடில் இருக்கையில், தோற்றுப் போவதைத்தலீரவேறு வழியில்லை. தாய் விட்டுக்குப்

போனால் எல்லாம் காலியாகி விடும். பணிந்து போவதைத் தலீரவேறு வழியில்லாமல் போனது. இங்கேயிருந்து உள்சண்டை போட்டுக் கொண்டாவது, அவருக்குச் சொந்தமானவைகளைக் காப்பாற்ற முடியும். வெளியில் எதுவும் நடக்காதது போல் காட்டிக் கொண்டாள். வெளியிடத்துப் பெண்கள் கேட்டபோது, அலட்சியமாகப் பேசுவதுபோல் சொன்னாள். “என்னசெய்யறது? ஆம்பிளை இப்படி வெறிபிடிச்சு அலைஞ்சா, நாம என்ன செய்யறது?”

6

மாடுகள் ஏர்க்கட்டிப் போனபின், தொழுவத்தில் மாட்டுக் காடியில் மீதமுள்ள கூளவாசனை மூக்கை மோதுகிறது. தொட்டி கழனித் தண்ணீயின் வாசனை சுகமாகப் பறந்து வருகிறது. வேப்பமரநிழல் உலக்கை போடுவதற்கு உயரும் முகம் மீது வலை விரிக்கிறது.

‘ஸ்ரோ, ஸ்ரோ’ என்ற சத்தம் தாள லயத்துடன் விழுகையில், உலக்கை மேலும் கீழும் போய் வருகிறது. தைலி உலக்கைப் போடுகிறாள். பக்கத்தில், வண்டியில் மேக்கால் மீது வடரெட்டி உட்கார்ந்திருக்கிறான். அந்தப் பெரிய தொழுவம், வேப்பமர அசைவையும், உலக்கையின் சீரான ஒசையையும் தலீர, மௌனம் சுமந்திருக்கிறது.

ஒரச் சாய்ப்புள்ள பார்வை களை, அவன் மீது போட்டபடி, தைலி கேட்கிறாள்.

“எனக்கு ஒரு ஆசை உண்டு”

“என்ன”

நாக்காற்று போல் துவண்ட மெல்லிய குரலில் தெலி சொல்கிறாள்.

“ஊரைச் சுத்தியேதன்னிங்குப் போக வேண்டியிருக்கு. கொதிக்கிற வெயிலில்”

“சரி”

“நேரே போனா என்ன?”

“ஊர் வழியாவா”

“ம்”

அவன் முகம் சிந்தனையில் ஆழந்தது. பதில் இல்லை.

“முதலாளி வீட்டுக்குத்தானே, தன்னிங்குப் போறேன். எங்க வீட்டுக்காபோறேன்”

“ஆனா ஊரிலே ஏதாவது சொல்லுவாங்க”

அவனுடைய தயக்கத்தை உடைப்பதுபோல் தெலி ஏற்றுத்துப் பார்த்தாள். எல்லா வற்றையும் எதிர்த்து உடைப்பதுபோல் தீர்க்கமான முடிவுகளும் எதற்கும் அஞ்சாத துணியும் தென் பட்டது. எடுப்பான குரல் வந்தது.

“அங்குவகே என்னென்னவோ செய்யறாங்க. எவ்வளவு தூரம் சுத்திப் போக வேண்டியிருக்கு. அதுவும் கொதிக்கிற வெயிலில், காலிலேசெருப்புக்கூட இல்லாம்”

தரையைப் பார்த்துக் கொண்டு சிந்தனையில் முழுகியிருந்த வட்டெட்டி, நிமிர்ந்து ஏறிட்டுப்

பார்த்தான். அவன் விழிகளைச் சந்தித்துக் கொண்டே தயங்கிய குரலில் சொன்னான். “சரி, போய்ட்டுவா”

மதிய வெயிலில் நிலைப் படியில் முந்தானையை விரித்து தலையை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் தீடுக் கிட்டு எழுந்தார்கள். சீன்னப் பையன்களின் சுத்தம் அவர்களை விழிக்கச் செய்தது. ‘பொரணி’ மடத்தில் கோடு கீச்சி பதினெட்டாம்புலி விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தலையை ஏறிட்டுப் பார்த்தார்கள். கம்மாய்க் கரை மேட்டில், குளிர்ந்த காற்றில் கண்கள் அயர்ந்தவர்கள் முழங்கையை ஊன்றியபடி, தலையை மட்டும் உயர்த்தி நோக்கினார்கள்.

முதன் முதலாய் ஒரு பள்ளச்சி, வீதி வழியே தன்னீர் எடுத்துப் போவதை அவர்கள் கண்டார்கள். அதுவும் காலில் செருப்புடன் நடந்தாள்.

முங்கால் அளவு பொத பொதவென்று சேறு ஒட்டுகிற மழைக்காலத்திலும் சேலையை முழங்காலுக்கு மேல் தூக்கிச் செருகிக் கொண்டு ஊரைச் சுற்றித் தான் பள்ளச்சிகள் போயிருக்கிறார்கள். அக்டோபர்த்திர வெயிலி லும் அப்படத்தான் அவர்கள் நடந்திருக்கிறார்கள். ஊரைச் சுற்றிப் போகிற போதுகூட, காடு கரைக்குப் போகிற நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் காலில் செருப்புடன் போக அனுமதிக்காத ஊரில் இப்போது பள்ளக்

குடியைசேர்ந்த ஒரு பெண் ஊர்வழியே போகிறாள். வீதி வழியே ஒரு பறைச்சி தண்ணீர் எடுத்துப் போவதை, தங்களின் வாழ்காலத்திலேயே அவர்கள் பார்க்க வேண்டி வந்தது.

“என்டி ஊர்வழியே போகு?”

“போனா என்ன?”

“உன்னை யாருடி போகச் சொன்னது?”

“எங்க முதலாளிதான்”

பிறகு பெண்கள் பேசுவதற்கு எதுவுமில்லை. வாயதைத்துப் போயிற்று. கண்களில் ஆத்திரம் மட்டும் ஏரிந்தது. “நீ நாசமாப் போவே”

உச்சிநிலாவிச்சில், வேப்பமரம் விரித்தவளையில் அவள், விழுந்தி ருக்கிறாள். முகத்திலும் கழுத்திலும் வளை மாற்மாறி அசைகிறது. வேப்பமரத்தூரில் ஒண்டி முட்டுக் கொடுத்தபடி, அவள் உட்கார்ந்திருந்த காட்சி, அந்தச் சபையிலிருந்து அவள் அந்தியப்பட்டு நிற்கிறாள் என்பதைக் காட்டியது. விஸ்தாரமான சோகம் முகத்தில் தேங்கியிருந்தது. ஆதரவற்றுப் போய், அவள் ஒருத்தி மட்டுமே அந்தச் சபையில் தனியாய் இருக்கிறாள்.

அந்த சீன்ன சபை வேப்பமரத்தின்கீழ் பொதுமேடையில் கூடியிருந்தது. ஓட்டுக்கல்லில் சில பேரும், கல்லுரல்கள் மேல் சில பேரும் உட்கார்ந்திருக்கிறார்கள். வயசான பெரிய வீட்டு முதலாளிகள் மேடைமேல் அமர்ந்திருக்கிறார்கள்.

சிறார்கள்.

மொட்டை ரெட்டியார் வீட்டுத் தாழ்வாரத்தில் கூரை நிழலில் ஒரு உருவம் தெரிகிறது. அதன் விழிகளும் முகமும் கலவரப்பட்டி ருக்கின்றன. வளத்தியான, சிவந்த தேமலுள்ள உருவம்; அது யாரென்று எல்லோருக்கும் தெரிகிறது. கொஞ்சநேரம் கோப மான சப்தங்களுக்குபின் சபை முடிவு செய்தது. தைலியின் மறுப்பும் கலங்கிய தொனியும் ஆதரவற்றுப் போனது.

தனக்கு ஆதரவான முகத்தை அவள் தேடினாள். முகத்திலி ருந்தே தனக்கு ஆதரவான அந்த விழிகளைத் தேடிக் கொண்டிருந்தாள். சுவரோரத்தில் மொட்டைய ரெட்டியார் வீட்டுத் தாழ்வார நிழலில் அந்த உருவம் ஒதுங்கியபோதே, அந்த உருவம் தனக்கு ஆதரவாக வரும் என்று நினைத்தாள். தீர்ப்புச் சொல்லப்பட்டபோது, அது தனக்காக வரவில்லை. பஞ்சாயத்தின் எந்தச் சொல்லுக்கும் எதிர்க் கொல்லலாமலே, தாழ்வார நிழலிலிருந்து அது வெளியேறிப் போயிற்று.

விடியலில், நிசப்தமாக பூமி விடிந்தபோது, புனியந்தோப்பில், ஊர்க்காலி மாடுகளைப் பத்திக் கொண்டு, ஒரு பெண் போவதை எல்லோரும் பார்த்தார்கள். தோள்களில் சிதறிவிழும் நீண்டகரிய கூந்தலுள்ள உருவம் அது.

தாமரை-டிச. 1974

□

மஸ்கட்டிலிருந்து ஒரு கடிதம்

கூடான் கீழையிட்டு வாய்ப்பை
ஒரு முதலாவி என்று கூறினால்கூறு
ஷ்டால் இரண்டாவி சொல்லும்
ஏப்படியும் மூன்றாவி மூன்றாவி
கூடால் கூறினால்கூறு கூறுவது
ஒரு மூன்றாவி கூறுவது
ஒரு மூன்றாவி கூறுவது
ஒரு மூன்றாவி கூறுவது

கூடால் கீழையிட்டு வாய்ப்பை
ஒரு முதலாவி என்று கூறினால்கூறு
ஷ்டால் இரண்டாவி சொல்லும்
ஏப்படியும் மூன்றாவி மூன்றாவி
கூடால் கூறினால்கூறு கூறுவது
ஒரு மூன்றாவி கூறுவது
ஒரு மூன்றாவி கூறுவது

கடந்த நான்கு ஆண்டுகளில் ஏப்ரல்-97 தாமரை மட்டுமே இதே ஏப்ரலில் என்கையில் கிடைத்தது. எப்படியும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து வரும். ஏப்ரல்-97 தாமரை சென்னையிலிருந்து வந்த நன்பர் என் வீட்டிலிருந்து கொண்டு வந்து கொடுத்தார். படித்ததும் எழுதத் தோன்றியது எழுதுகிறேன்.

இருவர் திரைப்படத்திற்கு தாமரை வழங்கியுள்ள விமர்சனம் படித்தேன். வியாபாரப் பத்திரிகைகளைப் போலன்றி ஒரு அழுத்தம் கொடுத்து எழுதியிருந்தது இலக்கியப் பத்திரிகைக்கான தரம் தெரிந்தது. காட்சிகள், கருத்தியல், குறிப்புகள் மற்றும் தகவல்கள் என ஒரு சின்ன ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மதிப்பீடுகள்.

திரைப்படம் பார்க்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. நன்பர்கள் பார்த்துவிட்டு வந்து சொன்னபிறகு நானும் பார்த்தேன்.

திரைப்படம் பார்த்த பிறகு என்பதை விட தாமரையின் விமர்சனம் படித்த பிறகு இரண்டு செய்திகள் எனக்குப் புரிந்தது. ஒன்று மனிரத்னம் அறிந்தே செய்தது மற்றொன்று அறியாமல் செய்தது.

ஒரு காலத்தில் கிழவையில்
உரியங்கீழ்ப்பை, ஒவ்வொருவரை
கீழ்ப்பை கொடுக்கிறார். ஒவ்வொருவரை
ஒய்வையில் சூப்பி கால் கிழவையில்
உருவாக்கினார். காலங்களைப் பொற்றி மறுக்கிறார்கள். காலங்களை
பொற்றி மறுக்கிறார்கள். காலங்களைப் பொற்றி மறுக்கிறார்கள்.

பூங்கணியன்

பூங்கணியன் காலங்களைப் பொற்றி மறுக்கிறார்கள். காலங்களைப் பொற்றி மறுக்கிறார்கள்.

கே கர ள ள வி லி ரு ந் து
எம்.ஐ.இராமச்சந்திரன் குழந்
தையாக இருந்த போது தமிழகம்
வருவதை காட்டி படம் துவங்
குகிறது. ஆனால் கருணாநிதியைக்
காட்டும் போது இன்னும் கொஞ்சம்
பின்னோக்கிப் போய் துவங்கி
யிருக்கலாமோ என எண்ணுகிறேன்.

தமிழகத்தில் முப்பதாயிரம்
கிராமங்களில் தனிக்குவளையில்
தேனிர் வழங்கப்படுவதைப் பேசி
னார்கள். இது நடந்து கொண்டிருப்பது இன்று. அப்படியானால்
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு
இது இன்னும் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும். முடத்
தனங்கள் மண்டிக்கிடந்த அந்த காலகட்டத்தில் கருணாநிதி என்கிற இளைஞர்கள் அதை எதிர்த்து குறவு கொடுத்தது நடந்த உண்மைகள் தானே. முத்தமிழ் காவலர், உலகத் தமிழர்கள், டாக்டர் கலைஞர் என்றெல்லாம் என்னிடம் பதிவு கள் எதுவும் கிடையாது. தாமரை சொன்னதுபோல மர்மங்கள் ஏராளம் தீராவிட இயக்கத் தலை வர்களிடம் உண்டுதான். தமிழ் மொழி சூதர் பாடை என்றும் நீச மொழி என்றும் இன்று வேண்டுமானால் சொல்ல முடியாது. ஆனால் அன்று சொன்னார்கள். இங்கிருந்து படம் துவங்கியிருக்க வேண்டும். அடிநாள் தீராவிட இயக்கங்களின் செயல்பாடுகள் மக்கத்தானதுதானே. இன்று கெட்டுப்போய் கிடக்கின்றன

என்பது வேறு செய்தி.

கல்லக்குடிப் போராட்டத்தில் முன்று அணிகளாகச் சென்று மறியலிலாடுபட்டார்கள். முதலில் கருணாநிதி. இரண்டாவதாக கண்ணதாசன். கண்ணதாசனின் வணவாசத்தில் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். முன்றாவதாக அணிவகுத்துச் சென்ற காரைக்குடி இராம. சுப்பையா ‘நானும் என்தீராவிட இயக்க நினைவுகளும்’ என்கிற நூலில் எழுதியிருக்கிறார். ‘நெஞ்சுக்கு நீதி’யில் கருணாநிதி யும் எழுதியிருக்கிறார். இதை மட்டும் நான் படிக்கவில்லை.

ஒரு மரத்தை விமர்சனம் செய்யும் போது வேர்களைப் பற்றியும் சொல்ல வேண்டுமல்லவா. மனிரத்னம் அல்லாத வேறு முகாமைச் சார்ந்தவர்களாயிருந்தால் இதையும் சொல்லியிருப்பார்கள் எனக்கருதுகிறேன்.

இரண்டாவதாக மனிரத்னம் தன்னை அறியாமலேயே ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார். அவரை இதற்காகப்.பாராட்டாமல் இருக்க முடியாது. விமர்சனத்தில் சொன்னது போல கருத்தீயல் தளம் இல்லை ஒரு நிலை உண்டு. திரைப்படங்கள் எப்படி மக்களிடம் ஒரு மாயையை உருவாக்கிப் பிறகு ஒரு நடிகள் முதல்வராக வரமுடியும் என்பதைச் சித்தரிக்கிறது. இன்றைய இளைஞர்கள் நெஞ்சில் இது

கொஞ்சமாவது பதிவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.

உண்மையாகவே புரட்சி செய்த தலைவர்கள் வாழ்ந்த சரித்திரங்கள் நம் முன்னே விரிந்து கிடக்கின்றன. புரட்சி என்றால் என்னவென்றே தெரியாமல். ஒரு அப்பாவி நடிகளை புரட்சித் தலைவர் என்று அழைத்து அநா கரிகப்படுத்தியதில் தமிழகமதான் உலகில் முதல் இடம் பெறுகிறது. தமிழன் தன் முகத்தைப் பார்த்துக் கொள்கிற கண்ணாடியாக மணிரத்னம் இருவர் படத்தை வழங்கி யுள்ளார். இதையே படத்தின் தருத்தியல்தளமாகக் கொள்ள வாமே.

இப்போது நமக்குப் புரட்சித் தலைவியும் கிடைத்திருக்கிறார். மண்சோறு சாப்பிட்ட மந்திரிகளும், காலில் விழுந்து கிடந்த கட்சித் தலைவர்களும் நம் முன்னேவாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.

இந்தக் கலாச்சாரம் தொடர்ந்து வளர்கிறதே என்பது வேதனையானது. இப்போது இன்னொரு நடிகரும் தொடர்ந்து வருகிறார்.

மலையாள மனோரமாவில் ஒரு பக்கச் சிறப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. புரட்சித் தலைவருக்குக் கோயில் கட்டி ஒரு பக்தர் மொட்டையடித்திருந்த படத்துடன், ஒரு மலையாள நண்பர் என்னிடம்

படித்துக்காட்டி விழுந்து விழுந்து சிரித்தார்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாடேஷ், எகிப்து, சூடான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், நியூசீலாந்து, லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கே வாழ்கிறார்கள். இங்கேயுள்ள இரண்டே தீரையரங்களில் குறிப்பாக தென்னிந்தியர்கள் மட்டுமே கிழுவரிசையில் முன்னியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். பல வெளிநாட்டு மக்கள் இதை அதிசயமாக பார்த்துக்கீர்க்கிறார்கள்.

ஓமான் நாட்டைச் சேர்ந்த ஒரு ஒமானி என்னிடம் “எங்கள் வீட்டு மாடியில் தமிழர்கள் தங்கியிருக்கிறார்கள். சில சமயம் தொடர்ந்தார் போல இரண்டு தீரைப்படங்களை ஆறுமணி நேரம் வீடியோவில் பார்க்கிறார்கள். எப்படி வெறும் சினிமா பார்க்க இவ்வளவு நேரம் ஒரே இடத்தில் உட்கார முடிகிறது உங்களால்? என்று கேட்டார். பதில் சொல்ல முடியவில்லை. மற்ற நாடுகளிலும் தீரைப்படங்களும், தீரையரங்குகளும் உள்ளன. தமிழ் நாட்டைப் போல ரசிகர் மன்றங்களும், கட்சிகளும், நடிகளை தெய்வமாக்குவதும் கிடையாது. அடுத்த நூற்றாண்டு வரப்போகிறதே என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.” □

Best Compliments from...



**THIRUMALAI GROUP OF COMPANIES
THIRUMALA CEMENT AGENCIES(P) LTD
THE MERCURY CEMENTS
THIRUMALA PADMA CEMENTS TRADING COMPANY**

Admn Office:

14, 80 Feet Road Sathya Gardens,
Saligramam, Madras- 600 093.

Phone: 4835829, 4833697

Salem Branch:

41/A&B Suramangalam Main Road,
Salem- 636 009.

Phone: 53369

Branch Office:

5/48 Mettupalayam Road,
Kavundapalayam Colony Post,
Coimbatore- 641 303.

Phone: 432631

Posted on June 29, 30 at Egmore RMS 1/Patrika Channel.

Regd. No.M/9140 THAMARAI WPP No.54.TN/MS(N) 937 Regd. As News Paper in SriLanke

BEST COMPLIMENTS FROM...

Coromandel Cements Limited BHEEMA BRAND



KCP Cement

Bonds of a life Time

REVATHI & CO

Authorised Stockist: Sankar, Chettinad K.C.P.
Periyar Colony (Opp), Anupparpalayam (PO)
TIRUPUR- 641 652.

PHONE: 473281, 477581